

ஈ

அறப்பவீசுர சதகம்

(சிறுவர்க்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யட்டிரட்டு)

[அரும்பதவுடையுடன்]

வேலாஸ் காலை தமிழ்ப்பண்டிதர்

பு. க. ஸ்ரீகிவாஸாரி யரால்

வேலாஸ்

சுந்தர விநாயகர் அச்சுக்கூடத்திற்
பதி ப்ரிக்கப்பட்ட து

[காமோலி ரேஜில்டரி செய்தது]

1912

[விலை அனு இரண்டு]

முனையா

இரிப பெரிப ந்தினாவும் மீருஷ்சில விவகார வீராய்களிடது வர்க்கு ஏற்ற எல்லை கல்வி தெய்வங்களையில் தெய்விக்கும் சிறந்த நாலூடிய அறப்பேர்க்கர சககம், பல சிறுபள்ளிக்கூடங்களிற் கற்பிக்கப்பட்டு வருதல் யாவரும் அறிந்ததே. இந்தால் கற்பிக்கப்படுதல் மிகவும் ஈன்றே. ஆயின், இந்தெந்த நிதிநால் கற்பிக்கப்படகம் முன்ற யோ குறையுற்று நக்கின்றது: அந்தாவது - இந்தாலும்க்குத் தக்க உரையின்மையானதை பிறகாரணங்களாலோ மாற்றக்கார்கள் பொருள் ரியாமற் செய்யுள்களைப் பாடம்பண் வூம்படி கற்பிக்கப்படுதலேயாம்.

இந்துதெறயோடு, மிஸ்திரில்லாத எல்ல சுத்தப்பதிப்புப்புஸ்தகம் தக்க உரையுடன் கூடியது கிடைக்காமல், அச்சுக்கு ஏற்காத விகாரமான காலதமும் பிழைகள்மலிந்த விரும்புதற்காகாத அர்கம் கிறவாத உரையும் உள்ள புஞ்சகம் கிடைத்தலால் ஆசுங் குற்றங்குறையுஞ்சேர, இந்தர்படிப்படி எவ்வளவு தாழ்த்தக்கூலில் இருக்குமென்பது யாவரும் அறியக்கூடியதே.

இங்கணம் இந்தாற்கல்வி மிகவும் சிர்க்கேடு அடைந்துள்ள சிலையில், அறிஞர் சிலர், இவற்றைப்பல்வாம் ஆட்வாசித்து, குற்றங்குறைகள் அகன்றல் இந்தாற்கல்வி சிறந்துமென அறிந்து, நிதிநாற்படிப்படி முக்கிப்பாகப்பள்ளிக்கூடங்களில் பூருக்கவேண்டுமென்றும், மற்றும், பெற்றேர்கள் தமிமகன் இந்தாலையும் வேறு சில நால்களையும் படிக்கவேண்டுமென்று விரும்புதற்கவின் அவர்களுடைய விருப்பத்தை கிடைவேற்றுதற்காகவும் இந்தால் பாடபுத்தகமாக வேண்டுமென்றும் கருதி, என்னை அபிமானித்து இந்தாலையும் மற்றுஞ்சில நால்களையும் தக்க அரும்பதற்குரையோடு எல்ல சுத்தப்பதிப்பாக வெளியிட்டுத்தருக்கல்வெமன் அன்புடன் உரைத்தமையின், இந்தாலை அவர்கள் கருத்திற்கேட்ப வெளியிடலாடேன்.

முஷூர்

இரிய பெரிய நீதிகளையும் மற்ற ஹஞ்சில விஷயங்களையும் தீருவாக்குவதற்கு என்ற எளிய நல்ல செய்யுள் கடையில் தெரிவிக்கும் சிறந்த நூலாகிய அறப்பள்ளசர சதகம், பல சிறுபள்ளிக்கூடங்களிற் கற்பிக்கப்பட்டு வருதல் யாவரும் அறிந்ததே. இந்தால் கற்பிக்கப்படுதல் மிகவும் நன்றே. ஆயின், இங்கிறந்த நீதிநால் கற்பிக்கப்படும் முறையோ குறையுற்றிருக்கின்றது: அஃதாவது - இந்தாலுக்குத் தக்க உரையின்மையாலோ பிறகாரணங்களாலோ மானுக்கர்கள் பொருளாறியாமற் செய்யுள்களைப் பாடம்பண்ணும்படி கற்பிக்கப்படுதலேயாம்.

இங்குறையோடு, பிழையில்லாத ஒல்ல சுத்தப்பதிப்புப்புஸ்தகம் தக்காரையுடன் கூடியது கிடைக்காமல், அச்சுக்கு ஏற்காத விகாரமான காகிதமும் பிழைகள்மலிந்த விரும்புதற்காகாத அச்சும் சிறவாத உரையும் உள்ள புஸ்தகம் கிடைத்தலால் ஆகுங் குற்றங்குறையுங்கேர, இந்தாற்படிப்பு எவ்வளவு தாழ்ந்தங்களையில் இருக்குமென்பது யாவரும் அறியக்கூடியதே.

இங்கனம் இந்தாற்கல்வி மிகவும் சிர்க்கேடு அடைந்துள்ள நிலையில், அறிஞர் சிலர், இவற்றையெல்லாம் நூலோசித்து, குற்றங்குறைகள் அகன்றால் இந்தாற்கல்வி சிறங்குமென அறிந்து, நீதிநாற்படிப்பு முக்கியமாகப் பள்ளிக்கூடங்களில் இருக்கவேண்டுமென்றும், மற்றும், பெற்றேருகள் தம்மக்கள் இந்தாலையும் வேறு சில நூல்களையும் படிக்கவேண்டுமென்று விரும்புதலின் அவர்களுடைய விருப்பத்தை சிறைவேற்றுதற்காகவும் இந்தால் பாடபுத்தகமாக வேண்டுமென்றுங்கருதி, என்னை அபிமானித்து இந்தாலையும் மற்றுஞ்சில நூல்களையும் தக்க அரும்பதவரையோடு நல்ல சுத்தப்பதிப்பாக வெளியிட்டுத்தருதல் நலமென அன்புடன் உரைத்தமையின், இந்தாலை அவர்கள் கருக்கிற்கேர்ப வெளியிடலானேன்.

இப்புத்தகத்தில், சிறுவர் கற்றற்கு ஏந்காத சிருங்காரரை விஷயங்களும் மற்றுஞ்சில இடக்கர்களும் அடங்கிய பாடல்கள் விலக்கப்பட்டன.

சேய்யுள்களுக்குப் பதவுரை கருத்துரை முதலியனவெல்லாம் விவரமாகச் சேர்த்தால் அதனால் படிப்பவர்க்கு நால் மிக வளிதா யிருக்குமாயினும், அங்கணஞ்செய்தலில் கற்பவர்கள் யாதொரு தன் முயற்சிய மின்றி வெறுங் குருட்டிப்பாடமாக கெட்டுருக்கெய்து அதனால் அறிவு ஸிரம்பப்பெறுவதென்று அறிஞர் பலர் கருதுகின்றன ராதவின், இன்றிமையாததும் சுருக்கமும் கூடியவரையில் தெளிவு மான அரும்பதவுரைமாத்திரம் எழுதிச் சேர்த்திடலாணேன். கடின மான சிற்சில இடங்களிற் கருத்துரையும், சிற்சில இடங்களில் மேற்கோள்களும் காட்டப்பட்டுள்ளன.

இந்தாலிலுள்ள செய்யுட்கருத்துக்கள் மிகச்சிறங்கனவாதவின், பெரிய கலாசாலைகளிற் கற்கும் மாணுக்கர்களும் பிறருங்கூட இங்களைப் படித்தறிதல் தகும்.

கல்வித்துறையிலுள்ள அதிகாரிகளும் சிறு பள்ளிக்கூடங்களிலும் பெரிய கலாசாலைகளிலுமிருமூல்கள் உபாத்தியாயர்களும் தமிழ்ப் பண்டிதர்களும் இப்புத்தகத்தை அபிமானித்து எனக்கு ஊக்கங்களும் உதவி புரிவார்களை எதிர்பார்க்கின்றேன்.

இந்தாற்பதிப்பு இன்னுஞ் சீர்திருந்துதற்காக உபாத்தியாயர்களும் மற்றும் அறிஞர்களும் தகுதியாக வெளியிடும் அபிப்பிராயங்களைல்லாம் வந்தனத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடுத்தபதிப்பில் அத்தகைய சீர்திருத்தம் செய்யலாகும்.

வேலூர்
1912 மூல ஜூலைமீ 26 க }

ட. க. பாரி.

கடவுள் துணை

அறப்பள்ளிசார சதகம்

சதுரகிரியென்ற ஸ்தலத்தில் அறப்பள்ளிசாரமென்ற ஆலயத்தில் எழுங்தருளியிருக்கிற சிவபிரானது திருாமத்தைச் செய்யுள்தோறும் அமைத்துப் பாடப்பெற்ற நூறுசெய்யுள்கொண்ட பிரபந்தம். சதுரகிரி திருவனந்தபுரத்தருகிலுள்ள ஓர்மலை யென்பார்.

நாலாசிரியர்

இந்துல் செய்தவர் அம்பலவாணக்கவிராயர். இவர், சோழ நாட்டில் தில்லையாடியில் வேளாளர்குலத்தில் இப்பொழுதைக்கு இருநூறுவருடங்களுக்குமுன் தோன்றிப் பின்பு சீகாழியில் தங்கி அறபத்தேழுபிராயம் வாழ்ந்து இராமாநாடகம், அனுமார்பிள்ளைத் தமிழ், சீர்காழிப்புராணம் முதலிய நூல்களைச் செய்து பிரசித்தி பெற்ற சீகாழி அருணசலக்கவிராயரது புத்திரர் மூவருள் மூத்தவரெனப்படுவர். ஆகவே, இவர் பிறந்த காலம் ஏறக்குறைய 160-வருடங்களுக்குமுன் என்னலாம். இவர்புதல்வர்பெயர் சுப்பராயக்கவிராயரென்பார். இந்தூற் செய்யுள்களின் மகுடத்திலெல்லாம் “அருமைமதவேள் அனுதினமும் மனதில்லைதரு” என்ற அடை மொழியைச் சிவபிரானுக்குக் கொடுத்துக் கூறியிருத்தலைக்கொண்டு இவர் மதவேளௌன்னும் மறுபெயருடைய ஒருபிரடுவினால் ஆநரிக்கப்பட்டவரேன அறியப்படும். அந்தப்பிரடு வேளாளசாதியில் தோன்றினவனென்றும், கங்காகுலத்தவனென்றும், மோழைப்பதி யென்னும் பிரடுவினது மகனென்றும், ஈகை அழகு அறிவு அதி காரம் புகழ் முதலியவற்றிற் சிறந்தவ னென்றும் இந்தாஸல் விளங்கும்.

அறப்பள்ளியென்பது-வைப்புத்தலங்களாகிய சிவதலங்களில் ஒன்று; அது, கொல்லிமலையைச் சார்ந்துள்ளது; அறப்பள்ளியென்றும் வழங்கும். அசற்குச் சதுரகிரியென்றும் பெயருண்டு. மேற்படி சநாத்தகைச் செய்வித்தயிரடி கொல்லிமலையிலுள்ள துண்ணேணி நாடு. டிதி தலைவராகிய சுநாக்கவள்ளை ரென் ரும், இவர்தாம் ஷீசதகத் தில் மதவேளேன் ருக்ரப்படுகிறவரென் ரும், மோதூக்கவள்ளை ரொன்பவர் இவருடைய தங்கையாரென் ரும் சிலர் கூறுவர்.

காப்பு

உம்பர்கோ னெம்பெருமா ஞேங்கறப்பள்ளிரன்மேற் கைபம்பொருள் சேருஞ் சதகம் பாடவே—அம்புளியோர் ஆக்குஞ் துதிக்கையுளா னன் புடையார்க் கின்பருளிக் காக்குஞ் துதிக்கையுளான் காப்பு.

காப்பு-காக்கின்ற கடவுள்விழுயமான துதி.

உம்பர் கோன் - தேவர்களுக்குத் தலைவன். ஓங்கு-உயர்ந்த. அறப்பள்ளிரன்-சதுரகிரியிலுள்ள அறப்பள்ளிரமென்னும் ஆலயத் தில் எழுந்தருளியுள்ள சிவபிரான். பைம்பொருள்-சிறந்த பொருள்: சதகம்-நூறுசெய்யுள்கொண்ட ஓர் பிரபந்தம். அம் புவியோர் ஆக்கும் துதிக்கை உளான்-அழகிய பூமியிலுள்ளவர்கள் செய்யும் தோத் திரங்களை யுடையவன்:பூமியிலுள்ளவரால் துதிக்கப்படுவதென்க; துதிக்கை-துதித்தல். அன்பு உடையார்க்கு-தன்னிடம் பக்தியை யுடைய அடியார்களுக்கு. இன்பு அருளி-இன்பத்தைத் தந்தருளி. துதிக்கை உளான்-தும்பிக்கையுடைய விநாயகக்கடவுள்; இங்கு, துதிக்கை என்பது-யானையின் தும்பிக்கையை யுனர்த்தும்.

நால்

உயர் பிறப்பு

கட்டுவாகில் வாழுமூழி ரொழுபிறப்பினுண் பிக்க
 காட்சிபெறு நாசன்மமாய்க்
 கருதப் பிறத்தலரி ததினு முயர் சாதியிற்
 கற்புவழி வாந்தலரி து
 வாடவமுட எவயவங் குறையாது மினழயாது
 வாந்தலதுதனை து மரிது
 வந்தாலு மிதுபுண்ய மிதுபாவ மென்றெண்ணி
 மாசில்லழி நிற்றலரி து
 நெடியதனவானது ஸி ததி னிருக்கமுள
 நெஞ்சிடேனு நைத ஸி.து
 நேசமுட னுன்பத்த சன்பனுப் பாந்தலின்
 நீணிலத் ததினு மரிதாம்
 அடியவர்க் கழுதமே மோழழூபதிபெற்ற
 வதிபனைம் தருமை மதவே
 எனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
 ராப்பர்சை தேவனே.

கடல் உ.வகில்-கடல்குத்த ஸலவுகத்தில். எழு பிறப்புக்கள்-
 தேவர், மக்கள், மிருங், பறவை, சூர்வன், நீர்வாழ்வன், தாவரம்
 என்பன். காட்சிபெறு சரசன்மங்-அறிவையுடைய மனிதப்பிறப்பு.
 கருத-ஆலோசிக்குடிட்தது; அப்பது, சன்குமதிக்க என்றும் பொரு
 ளாகலாம். கந்துவழி ஸருதல்-கந்துள்ள சந்ததி மிற் பிறத்தல். வாடவ

நாடன்-நல்வடிவத்துடன்; வடிவழகுடன். மாசு இல் வழி நிற்றல்-
உற்றமில்லாத சன்மார்க்கத்தில் நிற்பது. ஒடிய தனவான்-பெரிய
சுவரியமுள்ளவன். நீள் நிலத்து-பெரியநிலவுலகத்தில். அடிய
ர்க்கு அழுதமே - தொண்டர்களுக்குத் தேவாயிருதம் போல்
ஞினியவனே. மோழை பூபதி - மோழையென்னும் அரசன்.
அதிபன் - தலைவன். அனுதினமும்-நாடோறும். (1)

நன்மக்கட் பேறு

தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
தருமங்கள் செய்து வரலுங்
தன்மமிகு தானங்கள் செய்தலுங் கனயோக
சாதக ணெனப்படுதலும்
மங்குத லீலாத தன் ரந்தைதாய் குருமொழி
மருது வழிபாடு செயலும்
வழிவழிவருங் தமது தேவதாபத்திபுரி
மார்க்கமுங் தீர்க்காயுளும்
இங்கித குணங்களும் வித்தையும் புத்தியு
மீகையுன் சந்மார்க்கமு
மிலையெலா முடையவன் புதல்வனு மவனையே
யீன்றவன் புண்யவானும்
அங்கச் விரோதியே சோதியே நீதிசே
ராசனெம தருமை மத்தேவ
எனுதினமு மனதினினைதரு சதுரங்கிவள
ரறுப்பள்ளீசுர தேவனே.

நல் மக்கள் பேறு-நற்குணமுள்ள புத்திரரைப் பெறுதல். பெரி யோர்கள் - குலத்து முன்னேர்கள். கன் யோக சாதகன்-மேள் மையாகிய யோகங்கள் பொருந்திய ஜாதகத்தைப்படியவன்; சுப்திதி வார சகுத்திர யோக கரணங்கள் கூடிய நன்றாயிற் பிழக்க வன். மங்குதல்-கெடுதல். மருது-மறுக்காமல். வழிபாடு சொல்-வழிபடுதல், வணங்கி உபசரித்தல், தொண்டிசெய்தல். வழிவழி வரும் தமது தேவதா பத்தி-தொன் றுதொட்டு முறையாகத் தமது குலத்தில் பூஜிக்கப்பட்டுவரும் தெய்வத்தினிடத்திற் கொள்ளும் பத்தி; குலதேவதையின்மீது கொள்ளும் பத்தி. வழிவழி வரும் தேவதை-வழிபடுகடவுள் என்க. புரி-செய்கிற. தீர்க்க ஆயுள்-நீண்ட ஆயுள். இங்கிதம்-இளிமை. ஈகை-கொடை. ஈன் றவன்-பெற்றவன். அங்கச விரோதி-மன்மதனுக்குப் பகைவனுன் சிவபிரான்; சிவ பிரான் மன்மதனை நெற்றிக்கண்ணால் ஏரித்துவிட்டதனால் அவனா இங்கனம் கூறியதென்க. சோதியே - ஒளியுருவமுடையவனே. (2)

கோதா ரோநுமை

கூடப் பிரந்தவர்க் கெய்துதுபர் தமதுதுயர்
 கொள்சுகந் தஞ்சுகமெனக்
 கொண்டு தாங்டேடுபொருள்வர்தேடுபொருளவர்கொ
 கோதில்புகழ் தம்புகமெனத் [ள்
 தேடுற்ற வவர்நின்தை தந்நின்தை தந்தவங்
 தீதிலவர் தவமா மெனச்
 சீவுனைன் றுடல்லே றிவர்க்கென்ன கவந்தலீச்
 சிறவ மணிவாய் தொறும்
 கூடுற்ற விறையெடுத் தோருட விறைத்திடுங்
 கொள்கைபோற் பிரி விண்றியே

கூடிலாழ்பவர்தம்மையே சகோதரவரனக்
 கூறுவதுவே தருமமாம் .
 ஆதிச் சிவந்த செந்தாமரைப் பாதனே
 யண்ணலெம தருமை மதவே
 எலுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
 ரறப்பவீசுர தேவனே.

எய்து துயர் - வந்த துக்கம். கோது இல் - குற்றமற்ற. தேடி உற்ற-தேடுதல் பொருந்திய; தேடிய. நிந்தை - பழி. தீது இல்-
 குற்றமற்ற. ஜிங்கு தலை சீறு அராவம் - ஜிங்குதலைகளையுடைய சீறுங்
 தன்மையுள்ள சர்ப்பம். அணி வாப்தொ றும்-அழகிய வாய்கள்
 தோறும். கூடு உற்ற - சேர்க்க. இரை எடுத்து - உணவெடுத்து.
 கொள்கை-தன்மை. ஜிங்கலைகாகம் தன் ஜிங்கு வாயினுலும் இரை
 யெழிப்பினும் அதனை ஒருடலிலேயே நிறைத்தல்போல, சகோதரர்
 பலராயினும் அவர்கள் தாம் தேடிய பொருள்களைத் தனித்தனியே
 பிரித்துவைத்துக்கொள்ளும் வித்தியாசமின்றி ஒரிடத்திற் சேர்க்க
 துக்கொண்டு ஒற்றுமையோடு இனிதுவாழ்தல் வேண்டுமென்றபடி.
 ஆழி சிவந்த செம் தாமரை பாதன்-நடனஞ்செய்து சிவந்த செந்தா
 மரைமலர்போலுங் திருவடியையுடையவன்; சிவபிரான் தில்லைப்
 பலத்தில் நடனஞ்செய்ப்பவராதலால், இங்ஙனங் கூறப்பட்டார்.
 அண்ணல்-பெருந்தன்மையுடையவன்.

(3)

சுர்தநு வியல்பு

வேதாந்த சித்தாந்த வழிதெரிந் தாசார
 விவரவிஞ்ஞான கூர்ஜன

வித்பா விசேஷ சற்குண சத்ய சம்பன்ன
வீரவூராக்ய முக்ய
சாதாரணப்பிரிய யோகமார்க் காதிக்ய
சமாதி நிஷ்டாஞ்சபவராய்ஸ்
சட்சமய நிலைமையும் பரமந்தர் பரதந்தர்
தருமமும் பர சமயமும்
நீதியி னுணர்ந்து தத்துவமார்க்கராய்ப் பிரம
நிலைகண்டு பாச மிலராய்
நித்தியானந்த சைதன்யரா யாசையறு
நெறியுளோர் சற்குராவாம்
ஆதாரமா யுமிர்க் குயிராகி யெவையுமா
மமல்வெம தருமை மத்தேவ
எனுதனமு மனதினினைதரு சதுரகிரிவன
ரறப்பள்ளு சுதவனை.

வேதாந்த சித்தாந்தம் செறி-வேதாந்தமெனப்படும் உபநிஷத் துக்களில் முடிவாகத்தேறிய கொள்கையின் வழி. ஆசாரம் விவரம்-ஙல்லாமுக்கத்தின் விவரம். விஞ்ஞானபூர்ணம் - விசேஷமான அறிவின் நிறைவ. சற்குணம்-ஏற்குணம். சத்தியசம்பன்ன-சத்தியத் தோடூடிய. வீரவூராக்கியம்-உ. ருதியாகிய வைராக்கியம்; வைராக்கியம்-ஆசையின்மை. முக்கியம் - தலைமை. சாதாரணப்பிரியம்-சாதாரணமாய்த் தன்னையடைந்தவர்களுக்கு எனியவனுயிருக்கும் அன்புடைமை; அருள். யோகமார்க்க ஆதிக்கியம்-யோகநெறியில் மேன்மைபெற்றிருக்குங் தன்மை. சமாதி நிஷ்ட அதுபவர் ஆய்ச்சாதிசியஷ்டையில் அநுபவமுள்ளவராய்; சமாதி-எட்டுயோகத்துள்

ஒன்று. சட்சமயம்-ஆறுமதங்கள். அவை-வைஷ்ணவம், சைவம், சாக்தம், வெளரம், காணபதம், கௌமாரம், என்பன; வேறுவித முங் கூறப்படும். பர மந்த்ரம் - மேன்மைபொருந்திய மந்திரம். தந்தரம்-அங்கங்யாஸம்முதலிய உறுப்பின் தொழில்கள். பரதங்திரகடவுளுக்குப் பரதங்திரனையிருக்கிற எனினுமாம். பரசமயம்-அங்நிய மதங்கள்; அவை - பெளத்தம், ஜைகம், பைரவம், காளாமுகம், உலோகாயதம், குனியவாதம்: இவை புறங்சமயம் என்பர். தத்துவமார்க்கர் - மெய்க்கெறியைக் கடைப்பிடித்தவர். பிரமம்-கடவுள். பாசம்-சுற்றத்தொடர்பு, பந்தம். நித்ய ஆனந்த சைதங்யர்-ஆழிவில்: லாமல் நித்தியமான ஆனந்தத்தை அநுபவ்க்கும் அறிவுருவினர்; சைதங்யர் - அறிவே உருவமெடுத்துவந்தாற்போல் இருப்பவர். சுற்குரவர்-ஏல்ல ஆசாரியர். அமவன்-குற்றமற்றவன். (4)

நன்மாணக்க ரியல்டு

வைதாலு மோர்கொடுமை செய்தாலுமோ சிறி
மாரு திகழ்ந்தாலுமோ
மனது சற்றுக்குலங் கோணுது நாணுது
மாதா பிதா வெனக்குப்
பொய்யாம ஞீவென்று கனிவொடுட்ட பளிவிடை
புரிந்து பொருஞ்சுட லாவியும்
புனித வன்றனதெனத் தத்தஞ்செய் திருப்பகல்
போற்றி மலரடியில் வீழ்ந்து
மெய்யாகவேபரவி யுபடுதச மதுபெற
விரும்புவோர் சற் சிடாம்

வினாவே ரஹம்படி யவர்க்கருள் செய்திடுவதே
மிக்க தேசிகாது கடன்
ஜயா புரம்பொடிபடச்செய்த செம்மலை
யண்ண லெமதருமை மதவே
எனுதினமூ மனதினினதரு சதுரங்கிவள
ரஹப்பள்ளூர் தேவனே.

கொடுமை-கொடிய தண்டனை, மாருது·(கோபம்) மாருமல்.
நானுது - (குருவுக்குப் பணிவிடைசெய்கிற விஷயத்தில்) நான்
மடையாமலுமிருந்து. கனிவொடும்-நெஞ்சுருக்கத்துடனே. பணி
விடை-குற்றேவல். புனித-பரிசுத்தனே! இது, மானுக்கன் குருவை
விளிக்கும் சொல். தத்தம் செய்து-கொடுத்து; ஒப்பித்து. போற்றி.
துதித்து வழிபாடுசெய்து. மலர் அடியில் வீழ்ந்து - (குருவினது)
தாமனாமலர்போன்ற சீர்பாதங்களிலே விழுந்து தண்டனிட்டு.
பரவி-புகழ்ந்து. சுற்சிடர் - சத் சீடர்; நல்ல மானுக்கர். வினாவேர்
அறும்படி-(மானுக்கர்களுடைய) கருமங்கள் வேரோடு அழியும்படி.
மிக்க தேசிகாது கடன்-(நற்கண நற்செய்கைகளிற்) சிறந்த நல்
லாசிரியரது கடமையாம். புரம் பொடிபட செய்த-திரிபுரத்தைச்
சாம்பலாம்படி எரித்திட்ட. செம்மலே-சிறந்த வீரனே! பரமசிவன்
திரிபுரசங்காரங்கெய்த வரலாற்றைக் கேட்டறிக. (5)

போநுள் சேயல் வகை

புண்ணியவசத்தினுற் செல்வமது வரவேண்டும்
பொருளை ரட்சிக்கடுவேண்டும்
புத்தியுட னதுவொன்று நாரூகவேசெய்து
போதவும் வளர்க்கவேண்டும்

உண்ணவேண்டும் பின்பு கல்ல வஸ்தராபரண
 முடலிற் ரசிக்கவேண்டு
 முற்ற பெரியோர் களிஞர் தமராதுலர்க் குதவி
 யோங்குபுகழ் தேடவேண்டும்
 மன்னில் வெகுதருமங்கள் செயவேண்டு முயர்மோகூ
 வழிதேடவேண்டு மன்றி
 வறிதிற் புதைத்துவைத் தியாத பேர்களை
 மார்க்க மறியாக் குருடராம்
 அண்ணலே கங்கா குலத்தலைவன் ஓமாழமுதரு
 மழக னெமதருமை மதவே
 எனுதினமு மனதினினதரு சதுரகிரிவள¹
 ரஹப்பள்ளிச் சதவனே.

புத்தியுடன்-அறிவினால். போதவும்-மிகவும். உற்ற- (சிறப்புப்)
 பொருந்திய, அல்லது வந்தடைந்த. தமர்-உறவினர். ஆதுவர்-
 தரித்திரர். ஒங்கு பகழ்-உயர்ந்த கீர்த்தி. வறிதின்-வீணை. (6)

தீவழி விலக்கு

வஞ்சகர்தமைக்கூடி மருவொனு தண்பிலார்
 வாசலிற் செல்லானுது
 வாதெவரிடத்திலும் புரியொனு தறிவிலா
 மடையர்முன் னிற்கொனுது
 கொஞ்சமேமனுங் தீது செய்யொனு தொருவர்மேற்
 குற்றஞ் சொல்லானுனு தயற்

கோதையர்களோடு பரிகாசனு செயொண்ணுது
 கோருஞ்சிரகள் பேசொன்னுது
 நஞ்சதரு மரவொடும் பழகொண்ணு திருஞ்வழி
 நடந்துதனி யேகொண்ணுது
 நதிபெருக்காகின்தி னீஞ்சல்செய்யொண்ணுது
 நல்வழி மறக்கொண்ணு
 அஞ்சாமலரசர்முன் பேசொண்ணு தினவயலா
 மறியு மெமதருமை மத்தேவ
 எனுதினமு மனதினிலைதரு சதுரகிரிவளா
 ரறப்பன்சூ தேவனே.

மருவ ஒண்ணுது என்பது, மருவொண்ணுது என்றுயிற்று-
 சேரக்கூடாதுஎன்பது பொருள்.வாது-சொற்போர்.புரியொண்ணுது;
 செய்யக்கூடாது. தீது-தீங்கு. அயல் கோதையர்கள்-அயல்மகளிர்.
 கோள் உரைகள்-கோட்சொற்கள். நஞ்ச-விஷம். ஒகொண்ணது-
 வகவொண்ணுது; போகக்கூடாது. பெருக்கு - வெள்ளம். (7)

ஒன்றறிகோள் றழுதுசெய்வன
 பாழ்மனைதனக்கழகு குலமங்கை குலமங்கை
 வாழ்வினுக் கழகு சிறுவர்
 வளர்சிறுவருக்கழகு கல்வி கல்விக்கழகு
 மாநிலங் துதிசெய் சூணமாம்
 சூழ்சுணமதற்கழகு பேரறியு பேரறிவு
 தோண்றிடி. வதற்கழகுதான்

நாயதவ மேன்னம யுபகாரம் விரதம் பொறுமை
 சொல்லரிய பெரியோர்க்ஷாத்
 தாழ்தல் பணிவிட்டபுரிதல் சீலஞ்சங்கருகீன
 சாற்று மிவையாமென்பர் கான்
 சௌரிமலரேராணமரர் முனிவர் முச்சடலாஞ்
 சரண மெமை ரட்சி யெனவே
 ஆழ்கட துதித்துவரு விடமுண்ட கண்டனே
 யண்ண வெமதருமை மதவே
 எனுதினமு மனதினினை தரு சதுரகிரிவள
 ரறப்பள்ளு சுர தேவனே.

வாழ் மனைதனக்கு - இல்லறவாழ்க்கைக்கு உரிய வீட்டுக்கு. குலம் மங்கை-ஷயர்க்குலத்துப்பிறந்த கற்புடைய மனையாள். மாநிலம் - பெரிய நிலவுககத்திலுள்ளவர். சூழ் குணமதற்கு - நிறைந்த நற்குணத்துக்கு. தூய-பரிசுத்தமான. சொல் அரிய - சொல்லுதற்கு முடியாத [அளவிறந்த சிறப்பையுடைய.] சிலம் - நல்லொழுக்கம். கருணை-அருள். சாற்றும்-என்று சொல்லப்பட்ட. சௌரி-திருமால். மலரோன்-பிரமன். அமரர்-தேவர். முச்சடர்கள் - (குரியன், சந்திரன், அக்னினி என்ற) மூன்று சோஷிகள். சரணம்-அடைக்கலம். (8)

ஒள்ளுப்பிகொள்ளு தகாத்சேரிக்கை
 புததயை யில்லாத ஓலாபியரிடத்திலே
 பொருளை யாநளிச் செய்தனை
 புண்ணியஞ் செப்பின்ற சற்சனரிடத்திலே
 பொல்லாத மிடி வைத்தனை

நீதியகன் ஆடுர்க் கருந்ததி யெனத்தக்க
 செறி மாதரைத் தந்தலை
 நிதானமுள வுத்தமர்க் கிங்கிதமிலாத கொடு
 நிலியைச் சேர்னித்தலை
 சாதியி ஹுயர்ந்தபே ரீனர்பின்னேசென் று
 தாழ்ந்துபரவச் செய்தலை
 தமிழ்ருமை யறியாத புல்லர்மேற் கவிவாணர்
 தாம்பராடவே செய்தலை
 ஆதரவிலாம விப்படிசெய்த தென் சொலா
 யமல வெமதாருமை மதவே
 எனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
 ரஹப்பள்ளூர் தேவனே.

பூததலைய-பிராணிகளிடத்தில் அருளுடைமை. அருளிச்செய்
 தலை - கொடுத்தருளலை. மிடி - தரித்திரம். நீதி அகல் - நீதியற்ற.
 அருந்ததி என்பவள்-வசிவ்டமுனிவருடைய மனைவி; இவள் நல்
 வொழுக்கத்திற் சிறந்தவள். செறி மாதரை-கற்புவழியிற்செல்லும்
 மகளிரை. இங்கிதம் - குறிப்பறிந்து நடக்கும் இயல்பு; இனிய
 குணம். கொடு நீலி - கொடிய துஷ்டை. ஈனர் - இழிகுலத்தவர்,
 கிழோர். தாழ்ந்து-வணங்கி. பரவ-துதிக்க. புல்லர்-அற்பர். கவி
 வாணர்-செய்யுள்செய்து வாழ்பவர்;கவிஞர். ஆதரவு-அன்பு, துளை.
 அமல - குற்றமற்றவனே!

(9)

சேய்யாத் தக்கவை

வாலிபந்தனில் விந்தை கற்கலேவண்டுக் கற்ற
 வழியிலே நிற்கலேவண்டும்.

வளைகட நிரிந்து பொரு டெடவேண்டுந்தே
 வளர ரஞ் செய்யவேண்டும்
 சீலமுடையோர்களைச் சேரவேண்டும் பிரிதல்
 செய்யாதிருக்கவேண்டுஞ்
 செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண்டுங்கொண்டு
 தியாகங் கொடுக்கவேண்டும்
 ஞாலமிசை பலதநும நாட்டவேண்டும் நாட்டி
 நன்றாய் நடத்தவேண்டும்
 நம்பனினையடி பூசை பண்ணவேண்டும் பண்ணி
 னாமிகுபத்திவேண்டும்
 ஆலமார் கண்டனே பூதியனி முன்டனே
 யனக வெமதருமை மதவே
 எனதுதனமு மனதினினதரு சதுரகிரிவள
 ரநப்பள்ளிர தேவனே.

வாலிபம்-இளமைப்பிராயம். வளை கடல்-(பூமியைச்) சூழ்ந்த
 சமுத்திரம். வளர் அறம்-வளர்கின்ற தருமம். சீலம்-ஈல்லொழுக்
 கம். பிரிதல் செய்யாது இருக்கவேண்டும் - (அந்த நல்லொழுக்க
 முடையவரைக் கூடினால் பிறகு அவனா) விட்டுப்பிரியாமலிருக்க
 வேண்டும். செம் தமிழ் - சிறந்த தமிழ். செம் தமிழ்ப்பாடல் பல
 கொள்ளவேண்டும்-ஒருவன், தன் னுடைய கொடைமுதலியவற்றை
 க்குறித்து வித்துவான்கள் புகழ்ந்து பாடவியற்ற அவர்களுக்குச்
 சம்மானம்-செய்து அவற்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும்; இத
 னாற் புலவர்களாற் பாடப்படுதல் பெருஞ்சிறப்பெனக்கூறப்பட்டது-
 த்யாகம்-பரிசில்; சம்மானம். ஞாலம் மிசை - பூமியீது. நம்பன்-

ஈச்வரன். இனை அடி - இருதிருவடிகள் ஆலம் அமர் கண்டனே-
ஹாலாஹலம் என்னும் விஷம் தங்கிப் பூதீகண்டத்தையுடைய சிவ
பிரானே! சிவபிரான் தேவாசரர் பாற்கடல் கடைந்தகாலத்துத்
தோன்றிய பயங்கரமான விஷத்தை யுண்டு கண்டத்தில் நிறுத்தி
அனைவரையும் காத்தருளியமை பிரசித்தம். பூதி அன்னி முண்டனே-
திருநீரு தாரித்த நெற்றியைப்படியைவனே! அங்கொபமில்லாதவனே.

மேன்மேஹயர்ஸி

தன்மட்டி வீரவாது சீவனஞ் செய்பவன்
சாமர்த்தியமுள புருடனஞ்
சந்ததம் பதின்மரைக் காப்பாற்முவேரன் மிக்க
தரணிபுசழ்தரு தேவனும்
பொன் மட்டிலாமலீந் தொருநா முபேரைப்
புரப்பவன் பொருநி லிந்த்ரன்
புஷ்மீதி லாயிரம்பேர்த்தமைக் காப்பாற்று
புண்யவானே பிரமனும்
நன்மைதரு பதினுபிரம்பேர்த்தமைக் காக்கு
நயமுடையவன் செங்கண்மா
ஞனு மிவன்மே லதிகமாக வெகுபேர்க்குதவு
நரனே மகாதேவனும்
அன்மட்டு வார்குழலி பாகனே யேகனே
யண்ண லெமதருமை மதவே
எலுதினமு மனதினினதரு சதுரகிரிவள
ரநப்பள்ளீசுர தேவனே.

தன்மட்டில் - தன்னளவில். இரவாது - யாசகம் செய்யாமல். சந்ததம் - எப்போதும். பதின்மூர்-பத்துப்பேர். நரணி-உலகத்தவர். புகழ்தரு-புகழ்கின்ற. மட்டு இல்லாமல் பொன் ஈந்து-அளவில்லா மற்பொன்னைக்கொடுத்து. புரப்பவன்-ஞாப்பவன். பொருவு இல்லைப்பிலாத, நிகரற்ற. கன்மை தரு-கன்மைபைச்செய்கின்ற. நயம் உடையவன் - இனிமைக்குணமுடையவன். செம் கண் மால்-சிவர்த்தி திருங்கண்களையுடைய ஸ்ரீ மஹாவிஷ்ணு. மகாதேவன்-சிவபிரான். அல் மட்டு வார் குழலி பாகனே - இருந்போலக் கரியதும் (ஸ்ரீக்கார் குழலியள்ளைமாபால்) தேன் பொருங்கியதும் நின்டதுமான கூதலை யுடையவனாகிபதமாதேவிபை இடப்பாகத்திலுடைய சிவபிரானே. அல்-இருந். மட்டு-தேன். வார் - நீட்சி குழல் - கூந்தல். ஏகனே-ஒப்பற்றவனே.

(11)

சேயர்க்கநுந் சோல்

நீர்மே னடக்கலா மெட்டியுந் தின்னலா
 நெருப்பை நீர்போற் செய்யலாம்
 நெடிய பெருவேங்கையைக் கட்டியே தழுவலா
 நீரவினைப் பூணலாம்
 பார்மீது மணலைச் சமைக்கலாஞ் சோறெனப்
 பட்சமூடனே யுண்ணலாம்
 பாணமொடு குண்டு விலகச்செய்யலா மரப்
 பாவை ஓபசப் பண்ணலாம்
 ஏர்மைவு காடியுங் கடையுற்று வெண்ணையு
 மெடுக்கலாம் புத்திசற்று
 மில்லாத மூடர்த மனத்தைத் திருப்பவே
 யெவருக்கு முடியாது காண்

ஆர்மேவு கொன்றை புனீ வேணியா சர்பரவி
மமலனே யருமை மதவே
எனுதினமு மனதினினை தரு சதுரகிரிவள
ரறப்பள்ளு தேவனே.

நெடிய-நீண்ட. வேங்கை-வேங்கைப்புவி. நீள் அரவினை பூணல் ஆம்-நீண்ட சர்ப்பங்களை ஆபரணம்போல் உடலில் தரித்துக்கொள் எல்லாம். பார் மீது-பூமியின்மீது. அந்த மணற்சோற்றைப் பகு முடனே யுண்ணலாம் என்க. மரம் பாவை-மரத்தினூர்செய்த பிர திமை. ஏர் மேவு காடி-அழகுபொருங்கிய புளித்த சோற்றுநீர். ஆர் மேவு கொன்றை புனீ வேணியா-அருமைபொருங்கிய கொன்றை மலர்மாலையைத்தரித்த சடைமுடியையுடையவனே! ஆர்-ஆத்திமல: மாலையையும், மேவு கொன்றை-(அழகு) பொருங்கிய கொன்றை மலர்மாலையையும் என்றும் உரைக்கறலாம். ஆர்-நிறைவுமாம். சுரர் பரவும் - தேவர்கள் துதிக்கப்பெற்ற. (12)

உத்தம ராவோர்

அடைக்கலமெனத் தேடிவருவோர் தமைக்காக்கு
மவனே மகாபுருடனு
மஞ்சாம வெதுவரினு மெதுபோகினுஞ் சித்த
மசைவிலன் மகாதீரனும்
தொடுத்தொன்று சொன்னசொற் றப்பாதுசெய்கின்ற
தோன்றலே மகாராஜனுஞ்
தூறிக் கலைக்கின்றபேர் வர்த்தை கேளாத
துரையே மகாமேருவாம்

அடிக்கின்ற பேர்க்குவரு மீட்டிர்த் திரட்சிக்கு
மவனே மகாத்யாகியா
மவரவர் தாாதா மறந்து யரியாதைசெயு
மவனே மகாவுசிதனும்
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே லோலனே
யமலனே யருமை மதவே
ளனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
ரறப்பள்ளூர் தேவனே.

அடைக்கலம்-சரணம். மகாபுருடன்-சிறந்தவன். சித்தம் அசை
விலன் - மனங்கலங்காதவன். மகா தீரன் - பெரிய தைரியசாலி.
ஒன்று தொடுத்துச்சொன்ன சொல் எனக்கூட்டுக. தொடுத்து-
முறைப்படுத்தி, ஆரம்பித்து: தோன்றல்-ஆண்மக்களிற் சிறந்தவன்.
தூறி-இகழ்ந்து. கலைக்கின்றபேர்-(மனத்தை)வேறுபடுத்துகின்றவர்
கள். மகாமேரு-பெரிய மேருமலைபோல நிலைகலங்காதவன். இடர்-
துன்பம். த்யாகி-வரையா துகொடுப்பவன். தராதரம்-உயர்வுதாழ்வு.
மகா உசிதன்-தகுதியறிதலிற் சிறந்தவன். அடர்க்கின்ற-(பகை
வரைக) கொல்லுகின்ற. மு தலை சூலன்- மூன்று துளியையுடைய
குலமென்னும் ஆயுதத்தையுடையவன். லோலன்-(உலகங்களைப்
படைத்துக் காத்து அழிச்கும்) திருவிளையாடலையுடையவன். (13):

யாக்கை நிலையாமை முதலியவை
குய மொருபுற்புதம் வாழ்வு மலைசூழ்தருங்
காட்டி லாற்றின் பெருக்காங்
கருணைத்தகுபுதல்வர் கிளை மனைமனை யிவையெலாங்
கானல் காட்டும் ப்ரவாகம்

ஓமயபுஜ பலவளிமை யிளாமையழ கிணவெயலாம்
 வெயின்மஞ்ச ஞயிர்தானுடேம
 வெட்டவெளிதனில்வைத்த தீபமெனவே கருதி
 வீண்பொழுது போக்காமலே
 நேயமுடனே தெளிந் தன்பொ டெபாதத்தி
 னினைவுவைத் திருபோதிலும்
 நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண் டர்ச்சிக்க
 நிமலனே யருள் புரிகுவாய்
 ஆயுமறிவாளர்பணி பாதனே போதனே
 யண்ண வெமதநுமை மதவே
 எனுதனமு மனதினினைதரு சதுரங்கிவள
 ரறப்பள்ளீசுர தேவனே.

புற்புதம்-நீர்க்குமிழி. பெருக்கு-வெள்ளம். கருணைதருபுதல்வர்-
 மிக்கஅன்புள்ளபுத்திரர். கிளை-உறவினர். கானல்காட்டும்ப்ரவாகம்-
 கானலில் தெரிகிற நீர்ப்பெருக்கு. மேய் - (சிறப்புப்) பொருங்கிய.
 வெயில் மஞ்சள் - வெயில்பட்ட மஞ்சளின் நிறம். தெளிந்து -
 அறிவுதெளிந்து. பரிவு - பக்தி. நிமலன் - நிர்மலன்; குற்றமற்ற
 வன், பரிசுத்தன். ஆயும் அறிவு ஆளர் பணி பாதனே - (தத்துவ
 நால்களை) ஆராய்ந்தறிகின்ற ஞானிகள் வணங்கப்பெற்ற திருவடி
 களையுடையவனே! போதனே - ஞானஸ்வருபியே. நீர்க்குமிழி
 தோன்றி நிலையில்லாமல் அழிவது. காட்டாற்றின்வெள்ளம் வற்றக்
 கூடியது. கானல்காட்டும் ப்ரவாஹம் பொய்த்தோற்றம். வெயில்
 மஞ்சள் விரைவில் வேறுபடுவது, அழிவது. வெட்டவெளிதனில்
 வைத்த தீபம் எளிதில் அகினையக்கூடியது. தேகம்முதலியன நிலை
 யில்லாமையால் நீர்க்குமிழிமுதலியன உவமையாகக் கூறப்பட்டன.

திருமங்கை யிநுப்பிடம்

நற்பரி முகத்திலே மன்னவ ரிடத்திலே
 நாகரிகர் மாமனையிலே
 நளினமலர் தன்னிலே கூனிலாந்தருவிலே
 நறைகொண்ட பைந்துளவிலே
 கற்புடையர்வடிவிலே கடலிலே கொடியிலே
 கல்யாண வாயிறனிலே
 கடிநகரிடத்திலே நற்செந்நெல் விளைவிலே
 கதிர்பெறு விளக்கதனிலே
 பொற்புடைய சங்கிலே மிக்கோர்கள் வாக்கிலே
 பொய்யாதபேர்பாலிலே
 பூந்தடந்தன்னிலே பாற்குடத் திடையிலே
 பேரதகத்தின் சிரகிலே
 அற்பொருங்கோதை மலர்மங்கைவா மிடமெங்ப
 ரண்ண லெமதருமைமதவே
 எனுதனமு மனதினிழைதரு சதுரகிரிவள
 ரஹப்பள்ளீசுர தேவனே.

நல் பரி - நல்லவகைணமுள்ள குதிரை. நாகரிகர் - நாகரிக குணமுடையவர். மா மனை - சிறந்த வீடு. நளினம் மலர் - தாமரை மலர். கூவிளம் தரு - வில்வமரம். நறை கொண்ட பைந்துளவு - பரிமளமுடைய பசுமையான துளசி; நறை-தேவனுமாம். பசுமைத் துளவு - பைந்துளவு. தற்பு உடையர் - பதிலிரதாதர்மழுடைய முகலரிர். வாயில்தனிலே - வாசவிலே. கடி நகர் - காவலையுடைய

சிறந்த க்காரம். கதிர் - ஒளி. பொற்பு - அழகு. மிக்கோர்கள் - மேலோர்கள். பொய்யாத பேர்பாவிலே-பொய்க்காருதவரிடத்திலே. பூ தடங்தன்னிலே - தாமரை முதலிய சிறந்தமலர்கள் உள்ள தடா கத்தில். போதகத்தின் சிரசிலே - யானைத்தலையில். அவ் பொரும் கோதை - இருள்போலுங் கரிய கூந்தலையடைய. மலர் மங்கை - தாமரைமலரில் வீற்றிருக்குங் திருமகன். (15)

முதேவி இருப்பிடம்

மிதமின்றி யன்னம் புசிப்போ ரிடத்திலும்
 மிகுபாஸைபோரிடத்தும்
 மெய்யொன் றிலாமலே போய்பேசியேதிரியு
 மிக்க பாதகரிடத்தும்
 கதியொன்று மிலர்போல மலைங்கொனும் பழைய
 கந்தை யணிலோ ரிடத்துங்
 கடிநா யெனச்சீறி யெவரையுஞ் சேர்க்காத
 கன்னிவாழ் மனீன யகத்தும்
 ததிசேர் கடத்திலாங் கர்த்தபத் திடையிலுஞ்
 சார்ந்த வாட்டின் றிரணிலுஞ்
 சாம்பிண முகத்திலு மிவையெலாங் கவலைபுரி
 தெளவைவரா மூட மென்பர்காண்
 அதிருப மலைமங்கை நேசனே மோழைதரு
 மழக னெமதருமை மதவே
 எஜுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
 ரறப்பள்ளூர் தேவனே.

விதம் - அளவு . மிகுபாலைவத்யோர் - அதிகமாய்ப்பேசுபவர்; பயனில்சொற் பேசுபவர். பாதகர் - பாவிகள். மலினம் - அழுக்கு. சீறி - கோபித்து. கண்ணி - பெண். ததி சேர் கடம் - தயிர்க்குடம். கர்த்தபம் - கழுதை. சார்ந்த - பொருந்திய. திரள் - கூட்டம். கவலை புரி - விசாரத்தையுண்டாக்குகின்ற. தெளவை - மூதேவி. அதி ரூபய் - மிக்க வடிவமுகு. மலைமக்கை நேசனே - இமயமலை யின் புதல்வியாகிய பார்வதிதேவியினிடத்து அன்புடையவனே!

தனுதன மிரண்டினும் பயன்படாமை.

குணமற்ற பேய்முருங்கைத்தழை தழைத்தென்ன
குட்டநோய் கொண்டு மென்ன

குரைக்கின் றநாய்மடி சுரந்தென்ன சுரவாது
கொஞ்சமாய்ப்போகி லென்ன

மணமற்ற செம்முருக்கதுழுத் தலர்ந்தென்ன
மலரா துபோகி லென்ன

மதுரமில்லா வுவர்க்கடனீர் கறுத்தென்ன
மாவென்மையாகி லென்ன

உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன படரா
துலர்ந்துதான் போகிலென்ன

வுதவாதபேர்க்கு வெகுவாழ்வு வந்தாலென்ன
வோங்கு மிடிவரி லென்னகாண்

அணியுற்ற பைங்கொன்றை மாலிகாபரணனே
யாதியே யருமை மதவே

ள னுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
ரங்பள்ளீசுர தேவனே.

குட்டம் - ஒருவிதனோய், சொறிவியாதி. நாய் மடி சுரஞ்சு என்ன - நாயின்மதியில் பால்சரங்தாலென்ன? மதுரம் - இனிமை. உவர் கடல் - உப்புநீர்ச் சமுத்திரம். மா - மிக்க. உணவு அந்றூண்ணுதற்கு உபயோகப்படாத. ஒங்கும் மிடி - மிக்க தரித்திரம். அணி உற்ற பைங்கொன்றை மாலிகா ஆபரணனே - தழுகுபொருங்கிய பசுமையான [புதிய] கொன்றைமாலையை ஆபரணமாகத் தரித்துள்ளவனே! பசுமை+கொன்றை=பைங்கொன்றை. ஆதி யே - முதல்வனே!

(17)

துறைவர்றுங் துணங்கிடாமை

தறிபட்ட சந்தனக்கட்டை பழுதாயினுஞ்
 சார்மணம் பழுதாகுமோ
 தக்கபால் சுவற்றிடக் காய்ச்சினு மதுகொண்டு
 சாரமதுரங் குறையுமோ
 நிறைபட்ட கதிர்மணி யழுக்கடைந்தாலுமதி
 னீள்குண மழுங்கிவிடுமோ
 நெருப்பிடை யுருக்கினு மடிக்கினுங் தங்கத்தி
 னிறையு மாற்றுக் குறையுமோ
 கறைபட்ட பைம்புயன் மறைத்தாலு மதுகொண்டு
 கார்மதி கனம் போகுமோ
 கற்றபெரியோர்மகிழை யற்பரறிகிலரேனுங்
 காசினிதனிற் போகுமோ
 அறிவுற்றபேரை விட்டகலாத மூர்த்தியே
 யையனே பருமை மதுவே

எனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள¹
ரறப்பள்ளீசுர தேவனே.

தறிபட்ட - வெட்டப்பட்ட. சந்தனக்கட்டை பழுதாதல் - தேய்தல். சார் மணம் - (அதனிடத்துப்) பொருந்திய வாசனை. சுவறிட - வற்ற, சண்ட. அதுகொண்டு - அதனால். சாரம் மதுரம்-சிறந்த இனிமை. நிறைப்பட்ட கதிர் மனி - நிறைந்த ஒளியுள்ள இரத்தினம். கறை பட்ட பைம்புயல் - கருமைநிறம்பொருந்திய பசுமையான மேகம். கதிர் மதி - குரிய சந்திரர். கனம் - மேன்மை. அறிகிலர் ஏனும் - அறியாதவரானாலும். காசினி - பூமி. அறிவு உற்ற பேரை - ஞானிகளை. மூர்த்தி - திருவருவமுடையவன்.(18)

இதனைக்கண்டு மகிழ்வ திதுவேனல்
தந்தைதாய் மலர்முகங் கண்டுநின் றுஸிப்ப
தவர்தந்த சந்ததியதாஞ்
சந்தரோதயங்கண்டு பூரிப்ப துயர்வாவி
தங்கு பைங்குமுத மலராம்
புந்திமகிழ்வா யிரவி வருதல்கண் டகமகிழ்வ
பொங்கு தாமரை மலர்களாம்
போதவும் புயல்கண்டு கண்களித்தே நடம்
பூரிவது மழை வினமாம்.
இந்தைமகிழ்வா புதவு தாதாவினைக் கண்டு
சீர்பெறுவ திரவலர் குழாந்
திகழ்ந்தி மன்னரைக் கண்டு களிகூர்வதிச்
செகமேலா மென்பர் கண்டாய்

அந்தியம்வானினைய செஞ்சடாடவியனே
யமலனே யருணம மதவே
எனுதினமு மன நிலீனதரு சதுரகிரிவள
றறப்பள்ளு தேவனே.

மலர்முகம் - மலர்க்க முகம், சக்தோக்ஷமுகம். ஆவிப்பது - மகிழ்வது. சந்தி - மக்கள். பூரிப்பது - மகிழ்ச்சி கிருதியாகக் கொள்வது. உயர் வாவி - உயர்க்க தடாகம். கைங்குமுதம் - பசுமையான ஆம்பல். ஆம்பல் சந்திரோதயமானதும் மலர்தலால், அதனை மகிழ்வதாகக் குறித்தார்; பிறவும் டூட்டனமே. புந்தி - புத்தி. இரவி - குரியன். அகம் - மனம். போங்கு - பொலிவுள்ள, விளங்குகின்ற. போதவும் - மிகவும். புயல்-மேகம். நடம் புரிவது - நர்த்தனஞ்செப்பவது. மழுரம் இனம் - மயிலின் கூட்டம். தாதா - கொடையாளி. சீர் பெறுவது - சிறந்தமகிழ்ச்சி கொள்வது. இரவலர் குழாம் - யாசகர் கூட்டம். திகழ் - விளங்குகின்ற. களி கூரவது - சக்தோக்கம் மிகுதியாகக்கொள்வது. செகம் - உலகத்தி ஹுள்ளாவர். அந்தி அம் வான் அனைய - அந்திக்காலத்துச் செவ்வானத்தைப்போன்ற. செம் சடா அடவியனே-செஞ்சடைக்காட்டை யிடையவனே! அமலனே - குற்றமற்றவனே!

(19)

நாதுணங்களுக் கிடமாகாதவர்
வேறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு கள்ளுண்டு
வெங்காஞ்சொறிப் புதலிலே
வீழ்ந்து தேள்கொட்டிடச் சந்மார்க்க மென்னளவு
மேவுமோ மேவா துபோல்

குறைகின்ற புத்தியா யதிலற்பசாதியாய்க்
 கூடவே யிளமை யுண்டாய்க்
 கொஞ்சமா மதிகாரமுங் கிடைத்தான் மிக்க
 குவலயந்தனி வெர்க்கு
 நிறைகின்ற புத்தியுங் சிலமும் மேன்மையும்
 நிதானமும் பெரியோர்கண்மேல்
 ரேசமு மீகையு மிவையெலாங் கனவிலும்
 நினைவிலும் வரா மெய்கண்டாய்
 அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே
 யண்ணலே யருமை மதவே
 எனதினமு மனதினினதரு சதுரகிரிவள
 ரறப்பள்ளிக் கலைக்குழுமம்.

வெறி கொண்ட மற்கடம் - பைத்தியம்பிடித்த (இயல்பில் மிக்க சேஷ்டையுள்ளதாகிய) குரங்கு. வெம் காஞ்சொறி புதலிலே கொடிய பூனைக்காஞ்சொறியென்னும் செடியின் புதரிலே. காஞ்சொறியென்பது, உடம்பின்மேற் பட்டவளவிலே மிக்க தினவை யும் அரிப்பையும் உண்டாக்குவதோரு பூண்டு. சன்மார்க்கம் - நல்ல சாங்தமான வழி. மேவாமைபோல் - அங்கானம் அது பொருந்தாத விதம் போலவே. மிக்க குவலயந்தனில் - பெரிய பூமியில். நிதானம் - (காரியங்களில்) மிக்க விரைவுபடாத பொறுமை. அறைகின்ற - சிறப்பித்துச்சொல்லப்படுகின்ற. சுருதி-வேதம். வள்ளல்-வரையாதுகொடுப்பவன்; அளவில்லாமல் அருளுந்தன்மையுடைய வன்.

இந்து லிங்காழிரையனு மேனல்

தன்னுண் முடிக்கவொண்ணுத காரியம்வந்து
 தாண்முடிப்போன் றமையனுந்
 தன்றலைக் கிடர்வந்தபோது மீட்டுத்தவுவோன்
 ருய்தந்தை யென்ன லாகும்
 ஒன்னூர் செயுங்கொடுமையான் மெலிவு வந்தபோ
 துதவுவோ னிட்ட தெய்வம்
 யுத்திபுத்திகள்சொல்லி மேல்வருங் காரிய
 முறைப்பவன் குரு வென்னலாம்
 எந்நாளும் வருநன் மைதிமை தனதென்னவே
 யெண்ணிவருவோன் பந்துவா
 மிருதய ஸ்ரிந்து தன்சொற்படி நடக்குமவ
 வெவனென்னி நு மவனே சதன்
 அந்நாரமும் பணியு மெந்நாளுமே புனையு
 மண்ணலே யருமை மதவே
 எலுதினமு மனதினினைதரு சதுரகிரிவளா
 ரதப்பள்ளீசுர தேவனே.

ஒண்ணுத - கூடாத, முடியாத. ஒன்னூர் - பகைவர். மெலிவு-
 தளர்ச்சி, சோர்வு. இட்டம் தெய்வம் - விரும்புதற்குரிய வழிபடு
 கடவுள். இருதயம் - உள்ளக்கருத்து. சதன் - புத்திரன். அம்
 நாரம் - அழகிய நீர். அ நாரம் என்றும் பிரிக்கலாம்; அப்போது,
 அ என்பது, உலகுஅறிசுட்டாய்ப் பிரசித்தத்தைக் குறிக்கும். இங்கு
 நீர் என்பது, கங்கைக்கியின் ஜலத்தைக் குறிக்கும். பணி - சர்ப்பம்,

புனையும் - தரித்துள்ள. சிவபிரான் வானத்தினின் று பூமினோக்கி வந்த கங்காஜலத்தைத் தம் முடியில் தரித்தனமையும், சர்ப்பாபரணத் தை அணிக்குவின்ளைமையும் பிரசித்தம். (21)

சுடிப் பயன்படல்

சேத்தைபலகூடி யொருகவிருபி னதுகொண்டு
 திண்கரியையுங் கட்டலாந்
 திகழ்ந்தபலதுளிகூடி யாருயின் வாவியொடு
 திரளோரி நிறைவிக்கலாம்
 ஒத்த நுண்பஞ்சபல சேர்ந்து நூலாயிடி
 னுடுத்திடுங் கலையாக்கலா
 மோங்கிவரு கோலுடன் சிலையுங் கூடி னு
 னுயர்கவிகையாக் கொள்ளலாம்
 மற்றுமுயர் தண்டுலத்தோடு தவிடுமிகூடின்
 மல்குமுளை விளைவிக்கலாம்
 மனமொத்தநேயமொடுகூடி யொருவர்க்கொருவர்
 வாழின் வெகுவெற்றி பெறலாம்
 அற்றகளியைப்பொருத் தரிபிரமர் தேடரிய
 வமலனே யருநமை மதவே
 னானுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
 ரநப்பள்ளீசுர தேவனே.

திண்கி - பலமுள்ள யானை. திகழ்ந்த - விளங்குகின்ற. வாலி - தடாகம். திரள் - திரண்ட, கூட்டமான. ஒத்த நுண்பஞ்சபல - (ஒன்றையொன்று) ஒத்த மெல்லிய பஞ்சகள்பல.

கலை - ஆடை. ஓங்கி - உயர்ந்து. சிலை - துணி. கவிகை - குடை. மற்றும்-மேலும். தண்டுலம் - அரிசி. மல்கும் - யிருந்த. மனம்-ஒத்த கேயமொடு - மனமொத்த பிரீதியோடு. அந்த கனியைபொருத்து அரி - அந்த பழத்தைப் பொருத்திய விஷ்ணு; கண்ணபிரான் அந்தகனியைப் பொருத்திய வரவாறு, பாரதத்திலுள்ளது. தேடு அரிய - தேடுக் காண்பசற்று அநுமதியான. சிலபிரான் பிரம விஷ்ணுக்களாற் காணமுடியாதவ ரெண்டு.

(22)

ஒன்றனில்லாவோயார் பாழ்ப்படல்

தூம்டல தாரண மிலாததே வருஷுர்ண
சந்தர்னிகர் முக குளியன்
சற்சன ரிலாததே வெகுசனஞ் சேர்ந்துவாழ்
தருப்பெரியநகர் குளியம்
ஓமம்பாடிலாத மன்னவர்கள்வந் தாள்வதே
மிக்க தீசர் குளியம்
மிக்கசற்புத்திர னீலாததே நலமான
வீறுசேர் க்ருக குளியம்
சோம்பாத தலைவ ரில்லாததே வளமுடன்
சொல்லுயர் சபா குளியம்
தொல்லுலகி வீணவர்க்கு மாநிதிய மில்லதே
சுத்த குளிய மென்பர்காண்
ஆம்பல்வதனத்தனைக் குசனையீன் றருள்செய்த
வத்தனே யருமை மதவே
ளனுதனமு மனதினினைதரு சதுரங்கிவள
ரறப்பள்ளூர் தேவனே.

தாம்பூல தாரணம் - தாம்பூலம் தரித்தல். வரு பூர்ண சந்திரன் கீர்தி முகம் - விருத்தியடைந்து வந்த முழுச்சங்திரனையொத்த அழு கிய முகத்துக்கு. குனியம் - பாழ். மேம்பாடு - மேன்னம். மிக்க சத்புத்திரன் - மேலான எல்ல புதல்வன். நலம் ஆன - ஈன்னம் பொருந்திய. வீறு - சிறப்பு. சோம்பாத - சோம்பவில்லாத. வள முடன் சொல் உயர் - வளத்தோடு புகழ் மிக்க. தொல் உலகு - பழைய உலகம். அனைவர்க்கும் - எல்லோர்க்கும். மா நிதியம் - பெரிய ஜிசவரியம். சத்த குனியம் - முழுப்பாழ். ஆம்பல் வத்தாத தன் - யானைமுகக்கடவுளாகிய விகாயக மூர்த்தி. குகன் - சுப்பிரமணியக்கடவுள். ஈன்று அருள்செய்த - பெற்றருளிய. அத்தன் - ஸ்வாமி.

(23)

மூடர்தாரதமீயம்

பேண்புத்தி கேட்கின்ற மூடருங் தந்தைதாய்
 பிழை புறஞ்சொலு மூடரும்
 பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது
 பிதற்றிடும் பெரு மூடரும்
 பண்புற்ற சற்றஞ் சிரிக்கலே யிழிவான
 பழிதொழில்செய்திடு மூடரும்
 பற்றற்றபேர்க்குமுன் பிணைனின்ற யின்புடிபாய்ம்
 பரிதவித்திடு மூடரும்
 கண்கெட்ட மாடெண்ன வோடி யிரவலர்மீது
 காய்ந்து வீழ்ந்திடு மூடருங்
 கற்றறிச்சொத முழுமூடருக் கிவரெலாங்
 கான்மூட ரறைமூடர் காண்

அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோ
மையனே யருமை மதவே
எனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள்
ரறப்பள்ளீசுரதேவனே.

புறம் சொலும் - (பலரும் அறிப எழித்து) வெளிச்சொல்லுகிற.
முகடு ஏறி நின் று - முன்னிடத்தில் எழுங்கு நின் று. வந்தது பிதற்
நிடும் - வாய்க்குவக்கதைத் தாறுமாறுய்ப் பிதற்றுகிற. பண்பு உற்ற
சுற்றம் - நற்குணம் பொருந்திய தமது பந்துவர்க்கத்தார். பற்று
அற்ற பேர் - தம்மிடத்து மெய்யன்பு இல்லாதவர்கள். இரவலர் -
யாசகர். காய்ந்து - கோபித்து. அண் - (தன்னைச் சரணமாகக்)
சார்ந்த. கற்ற நாவலர்க்கு ஆகவே - கல்வீயில்தேர்ந்த கவியாகிய
சுந்தர மூர்த்தி நாயனர் பொருட்டாக. தூது போம் - (அவரது
மனைவியாராகிய பரவை நாய்ச்சியாரிடத்துத்) தூதுசென்றருளின.
பீயனே - சிவபிரானே ! சிவபிரான் தமது அடியவராகிய சுந்தர
மூர்த்திநாயனர் வேண்டுகோளின்படி அவரது மனைவியாராகிய பச
வையாரிடத்துத் தூது சென்றருளினரென்பது, வரலாறு. (24)

இதற்கிது வேண்டுமேனல்

தனக்கு வெகுபுத்தியுண்டாயினும் வேவரெற்றுவர்
தம்புத்தி கேட்க வேண்டுங்
தானதிக்குரனே யாயினுங் கூடவே
தளசேகரங்கள் வேண்டும்
களக்கின்ற வித்துவானுமினுங் தன்னினுங்
கற்றேற்றை நத்த வேண்டுங்

காசினியை யொருகுடையி வாண்டாலும் வாசலிற்
கருத்துள்ள மங்கரி வேண்டும்
தொனிக்கின்ற சங்கித சாமர்த்திய ஞபிதுனு
சுதிக்.ட்ட ஹொருவன் வேண்டுஞ்
சுடர்விளக் காயினு நன்றாய் விளக்கிடத்
தூண்டுகோ லொன் ற வேண்டும்
அன்றகண்ணனே படிக சங்களிகர் வண்ணனே
யையனே யருமை மதவே
ள னுதினமு மனதினி னைதரு சதுரகிரிவள
உறப்பள்ளீசுர தேவனே.

வேறு ஒருவர்தம் புத்தி-வேலெருரு தக்கவர் சொல்லும் அறிவு.
தள சேகரங்கள்-சேனைகளை மிகுதியாகச் சேகரித்துக்கொள்ளுதல்.
கனக்கின்ற - பெருமைபொருக்கிய. நத்தல் - விரும்பிச்சேர்தல்.
காசினி-ழுமி. ஒரு குடையில் ஆண்டாலும்-ஒற்றைவெண்கொற்றக்
குடையின்கீழ் [தனியரசாட்சியன்கீழ்] அரசாண்டாலும். கருத்து
உள்ள மங்கிரி வாசவில் வேண்டும் - ஆலோசனைத்திறமுடையமங்
திரியைத் தன துசபையில்உடையது,தல்வேண்டும். தொனிக்கின்ற-
(மதுராமாகப்) பாடுகின்ற. சுதி - சுருதி. சுருதிகூட்டுவெண்பது -
முதல் நாதமாகிய ஷட்ஜத்தோடு பஞ்சமமென்னும் சுவரத்தை
மலோருஞ்சன மாம்படி சுத்தமாப் பொருத்துதல். சுடர் விளக்கு -
ஒளியுள்ளதீபம். அனல் கண்ணனே - (கெற்றியில்) கெடுப்புக்
கண்ணையுடையசிவபிரானே! படிகம்சங்கம் நிகர் வண்ணனே-பளிங்
கையும் சங்கத்தையும்போன்ற வெண்ணிறமுடையவனே! சங்கம்-
கூட்டமுமாம்.

வறுமையின் கோடுமை

மேலான சாதியி அதித்தாலு மதிலென்ன
 வெகுளித்தை கற்று மென்ன
 மிக்கவதிருப்பமொடு சற்குண மிருந்தென்ன
 மிகுமானியாகி வென்ன
 பாலான மொழியடையனு யென்ன வாசார
 பரனு யிருந்து மென்ன
 பார்மீது வீரமொடு ஞானவானு யென்ன
 பாக்கிய மிலாதபோது
 வாலாயமாய்ப் பெற்ற தாயுஞ் சலிந்திடுவள்
 வந்த சற்றமு மிகழுமே
 மரியாதையில்லாம லீனவரும் பேசவார்
 மனைவியுஞ் தூறு சொல்வார்
 ஆலால முண்ட கரிவாயனே நேயனே
 யனகனே யருமை மதவே
 எனுதினமு மனதினினைதரு சதுரங்கிவள
 ரறப்பள்ளீகர தேவனே,

பிக்க அதி ரூபம் - மிகவும் அதிகமான வடிவழகு. மாளி - மானமுடையவன். பாஸ் ஆன மொழி - பால்போலும் இனிய சொல். ஆசார பரன் - ஒழுக்கத்திற் சிறங்கவன். பார் மீது - பூமி யில். பாக்கியம் - செல்வம். வாலாயமாய் - சாதாரணமாய். சலித் திடுவள் - வெறுப்புக் கொள்வாள். தணியாக்கோபழு ஹவள். சற்றம் - உறவினர். தூறு - பழிமொழி. ஆலாலம் - ஓஹாலாஹுலமென்

ஆம் விடம். கணி வாயன்-கொல்லவக்கணிபோலுஞ் சிவக்தவாயை
யுடையவன். நேயன் - (பிராணிகளிடத்து) அஞ்சுடையவன். (26)

ஈனத்துவம்

இரப்பவன் புவிமீதி லீன னவனுக் கில்லை
யென் னுமவ னவனி லீன
ஞீகின்ற பேர்தம்மை யீயாமலே கலைத்
திட்டமூட னவனி லீனன்
உரைக்கின்ற பேச்சிலே பலனுண்ணெனக் காட்டி
யுதவிடா னவனி லீன
ஞுதவலே வாக்குரைத் தில்லையென்றே சொலு
முலுத்தனே வவனி லீனன்
பரக்கின்ற யாசகர்க் காசைவார்த்தைகள் சொலிப்
பலகா லலைந்து திரியப்
பண்ணியே யில்லையென்றிடு கொடியபாவியே
பாரி லெல்லோர்க்கு மீனன்
அரக்கிதழ்க் குழுதவா யுமைநேசனே யெளிய
ரமுதனே யருமை மதவே
எனுதினமு மனதினினைதரு சதுங்கிரிவள
ரறப்பள்ளீசுர தேவனே.

இரப்பவன் - யாசிப்பவன். ஈனன் - இழிந்தோன். அவனுக்கு-
அந்த இரப்பவனுக்கு. அவனில் - அந்த இரப்பவனினும். பவன் -
பயன். உதவிடான் - கொடாதவன். உலுத்தன் - லோபி. பரக்
கின்ற - எங்கும்பரவித் திரிக்கின்ற. பலகால் - பலமுறை. எல்-

வோர்க்கும் - எனர் எவ்வாரினும் அரக்கு இதழ் குழுதம் வாய் -
செங்கிறமுள்ள இதழ்களுடைய ஆம்பல் மலர்போன்ற சிவந்த வாய்.
எனியர் அழுதனே - எனியவர்களுக்கு அழுதம்போல் இனியவனே!

(27)

ந ஸி எ க ரி

வாயிபல கூபமுடனு றருகு சேர்வதாய்
மலீ காதவழியி லுளதாய்
வாழைகழுகொடுதெங்கு பயிராவதாய்ச் செந்நெல்
வயல்கள் வாய்க்கால்க ஞுளதாய்
காசி கமலங் குவளீ சேரேரி யுள்ளதாய்க்
கனவர்த்தகர் மறைவுலோர்
காணிய பலகுடிக ணிறைவுள்ளதாய் நல்ல
காவல ணிருக்கை யுளதாய்த்
தேவராலய மாடல்பாட லணிமாளிகை
சிறக்கவுளதாய்ச் சுற்சனர்
சேருமிடமாகு மோருர்கிடைத் ததிலதிக
சிவனமுமே கிடைத்தால்
ஆவலோ டிருந்திடுவுடே சொர்க்கவாசமென்
நறையலா மருமை மதவே
எனுதினமு மனதினினைதரு சதுரங்கிவள
ரறப்பள்ளீசுர தேவனே.

வாவி - தடாகம். கூபம் - கிணறு. கழுகு - பாக்குமரம்.
காவி - நிலோற்பலமலர். கமலம் - தாமரைமலர். குவளீ - கருநெய்

தல் மூர். மறை வலோர் - வேதம்வல்ல பிசாமணர். காண் அரிய காண்பதற்கு - அருமையான. காவலன் - அரசன். இருக்கை - இருக்குமிடம்; அரண்மனை. அணி - அழகு, வரிசை. அதிகசிவனம்- பிழைத்தற்குஉரிய மேம்பட்ட உத்தியோகம். அறையலாம் - சொல்லவாம்.

(28)

மஞ்சுவள்

தொதுப்பரீக்கை வருகால தேசத்தொடு
 சரீர லட்சண மறிந்து
 தண்வந்தரி கும்பமுனி தேரர்கொங்கணர் சித்தர்
 தமது வாகட மறிந்து
 பேதப் பெருங்குரிகை சுத்திவகை மாத்திரைப்
 பிரயோக மோடு பஸ்மம்
 பிழையாது மன்றே செந்தூர லட்சணம்
 பேர்பெறுங் குண வாகடம்
 சோதித்து மூலிகானித் நிகண்டுங் கண்டு
 தூய தைலம் ஜெகியஞ்
 சொல்பக்குவங்கண்டு வருரோக நின்னையந்
 தோற்றியே யயிர்த காமாய்
 ஆதிப் பெருங்கேள்வி யுடைய னுயர்வேத
 னுகு மெம தருமை மதவே
 எலுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
 ரஹப்பாரீசு தேவனே.

தாது - நாடு. தங்வந்திரி என்பவர் - தேவவைத்தியர்; விஷ்ணு வின்அம்சமானவர்; திருப்பாற்கடல்கடைஞ்சகாலத்துஅதனினின் து

தோன்றியவர். கும்பம் முனி - குடத்தில் தோன்றியவராகிய அந்த திய முனிவர். தேரர் - தேரையர். வாகடம் - வைத்தியநூல். பேதம் - பலவகைப்பட்ட. குளிகை - மாத்திரை. சுத்தி வகை - (சரங்குக்களைச்) சுத்திசெய்யும் வீதம். மாத்திரை பிரயோகம்-மாத்திரையைப் பிரயோகிக்கும் முறை. பிழையாது - தவறுமல். செங்காரம் - விளக்காரம். மூலிகா விதம் - மூலிகைவகைகள். சிகண்டு - சொற்பொருள் உணர்தற்குக் கருவியாகிய நூல். தூய - பரிசுத்தமான. வரு ரோகம் நின்னையம் தோற்றி - உண்டாகிய நோயின்ன தென் ரூ சிச்சயித்து அறிக்கை வெளியாக்கி. அமிர்தம் கரம் ஆப்தேவாமிருதம்போல் பிணி மூப்பு மரணங்களை யொழிக்கும் ஹஸ்த விசேஷ முடையவறுப்: கைவாசியுள்ளவறுப் என்க. ஆதி பெரு கேள்வி உடையஞுப் - முதன்மையாகி॥ (பெரியோரிடத்துக் கேட்டறிந்த) நூற்கேள்வியுடையவறுப். ஆயுர் வேதன் - ஆயுர்வேதமாகிய வைத்தியசாஸ்திரத்தைக் கற்றறிந்த வைத்தியன். (29)

வீண்மேயல்

வேட்டகன் சேர்வோரும் வீணாரே வீணுரை
 விரும்புவோ ரவரின் வீணர்
 விருந்துகண் டில்லாடனக்கஞ்சி யோடி மறை
 விரகிலோ ரவரின் வீணர்
 நாட்டந் தருங்கல்வி யில்லோரும் வீணாரே
 நாடி யவர்மேற் கவி சொல்வார்
 நானிலந்தனில் வீண ரவரினும் வீணாரே
 நரரைச் சுமக்கு மெளியோர்
 தேட்டறிவிலாத பெருவீணாரே யவரினுஞ்
 சேரோரு வரத்துமின் றிச்

செலவுசெய்தேவா ரதிகவீணராம் வீணனுப்த
 திரியுமெளிடேபனை யாட்டகோண்
 டாட்டஞ் செயும் பதாம்புய முடியின்டுமல் வைத்த
 வமலனே யருமை மத்தேவ
 எனுதினமு மனதினிலைதரு சதுாகிரிவள
 ரநப்பள்ளீசுர தேவனே.

வேட்டகம் = வேட்ட அகம்; கல்யாணம் செய்துகொண்ட
 வீடு; மாமாஞ்சமாயியார்வீடு. அவரின் - அவரைக்காட்டிலும். இல்
 வாள்தனக்கு - மனைவிக்கு. விரகு - உணர்ச்சி. நாட்டம் தரும்
 கல்வி - ஆராய்ச்சிநியும் திறத்தைத் தருகின்ற கல்வி. நாட்டம் -
 கண்ணுமாம்; அகக்கண்ணுகிய அறிவை உணர்த்தும். நாடி -
 ஆராய்ந்து, விரும்பி. அவர்மேல் - கல்வியறிவில்லாதவர்மீது. நா
 னிலம் - பூமி. நரர் - மனிதர். ஆள்கொண்டு - அடிமைகொண்டு
 ஆட்டம் செயும் பத அம்புயம் - நடனஞ்செய்கின்ற திருவுடுத்
 தாமரை மலர். முடியின்மேல் - (எனது) தலையீது. (30)

இவையே போதுமெனல்

போய்யாத வாய்மையுஞ் சீலமுஞ் சார்ந்துளோர்
 ழுவலஞ் செய்தேவண்டுடேமா
 பொல்லாத கொலைகளவிலாத நன்னெறியுளோர்
 புகழூஞ் செய்தேவண்டுடேமா
 ஸநயாத காமத்தை ஓலாபத்தை விட்டபேர்
 நல்லறஞ் செய்தேவண்டுடேமா
 நன்மைனூசத்தி யுண்டானபேர் ஓமலுமொரு
 நதி படிந்திட வேண்டுடேமா

மெய்யானி னடியரைப் பரவுவோ ருண்பதம்
 விரும்பி வழிபடவேண்டுமோ
 வேதியர்தமைப் பூசைபண்ணுவோர் வானவரை
 வேண்டி யர்ச்சனை செய்வதோ
 ஜபாருடன் கமலை சோணைசலங் தில்லை
 யதிபதே யருணமை மதவே
 எனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
 ரறப்பள்ளீசுர தேவனே.

வாய்மை - சொல். சீலம் - கல்லொழுக்கம். சார்ந்துளோர் - பொருங்தியுள்ளவர். பூ வலம் செய - பூமிப்பிரதக்ஷிணங்குசெய்ய. எல் நெறி-நன்னெறி; சன்மார்க்கம். நையாத காமத்தை - அழியாத [குறையாத]சிற்றின்பவாசையை மனோசுத்தி-மனப்பரிசுத்தம். படிச் திட-ஸ்நானங்குசெய்ய. பரவுவோர்-துதிப்பவர். வழிபட - வணங்கிப் பூசிக்க. வானவர் - தேவர். ஜியாறு - திருவையாறு. கமலை - திருவாளூர். சோணைசலம் - திருவண்ணாமலை. தில்லை - சிதம்பரம். இவை - சிவஸ்தலங்கள். அதிபன் - தலைவன். (31)

அரிய ராவோர்

பதின்மரி லொருத்தர் சபைமெச்சிடப் பேசுவோர்
 பாடுவோர் நூற்றி லொருவர்
 பார்மீதி லாயிரத் தொருவர் விதிதப்பாது
 பாடி ப்ரசங்கமிடுவோர்
 இதனருமை யறிகுவோர் பந்துயிரத் தொருவ
 ரிதையறிந் திதய மகிழ்வா

யிகின்றபேர் புகியிலே யருமையாகடு வ
 பிலக்கத்திலே யொருவராம்
 துதிபெருக வருழன் ருகாலமு மறிந்த மெய்த்
 தூயர் கோடியி லொருவராங்
 தொல்லுலகு புகழ் காசி யேகாமிரங் கைலை
 அழு மனினை பேரூர்
 அதிகமுள வெண்காடு செங்காடு காளத்தி
 யத்தனே யருமை மதவே
 எனுதனழு மனதிளைனதரு சதுரகிரிவள
 ரறப்பள்ளூர் தேவனே.

என்மரில் - பத்துப்பேரில். பார்மீதில் - பூமியின்மேல். விதி
 து - மூறைமைதவருமல். இதன் அருமை - இந்தப்பிரசங்கத்
 தின் அருமை. இதயம் மகிழ்வு ஆய் - மனம் மகிழ்ச்து. இலக்கம் -
 வகைம். துதி பெருக வரும் - மிகுதியாய்த் தோத்திரம் செய்யும்படி
 தோன்றிய. மெய் தூயர் - உண்மையாகிய பரிசுத்தமுடையவர்.
 தொல் உலகு - பழமையாகிய உலகத்திலுள்ளவர். ஏகாம்ரம்
 என்பது, காஞ்சியிலுள்ள சிவஸ்தலம். சூழும் அவிகாசி - அன்பர்
 அடைந்து கடவுளைத் தியானிக்கப்பெற்ற அவிகாசியென்னுங் தலம்.
 பேரூர் வெண்காடு செங்காடு காளத்தி என்பவை-சிவஸ்தலங்கள்.
 அதிகம் உள் - மிக்க மகிழ்வுள்ள. காளத்தி - பூர்காளஹஸ்தி.
 அத்தன் - தலைவன்.

(32)

சதனம்

சோல்லரிய கருடன் வானர மரவ மூஞ்சுறு
 சூகரங் கீரி கலைமான்

துய்ய பாரத்வாச மட்டை வெலி புஞ்சூகை
 சொற்பெருக மருவு மாந்தை
 வெல்லரிய காடி காட்டான் பூனை புலி மேல்
 னிளங்கு மிருநா வுடும்பு
 மிகவுரைசெ யிவையெலாம் வலமிருந் திடமாகில்
 வெற்றியுண் டதை நலமாம்
 ஒல்லையின் வழிப்பயண மாகுமலர் தலைதாக்க
 லொருத்தை யிருத்தல் பற்ற
 லொருதும்ம லாணையிட விருமல் போகேலென்ன
 வுபசருதி சொல்லிவை யெலாம்
 அல்லறரு நல்லவல வென்பர் முதியோர்பாவு
 மமலனே யருமை மதவே
 எனுதினமு மனதினைதரு சதுரகிரிவள
 ரறப்பள்ளீசுர தேவனே.

சொல் அரிய கருடன் - சொல்லுத்தற்கு அருமையான சிறப் புடைய கருடன். சூசரம்- பன்றி. துய்ய பாரத்வாசம்-பரிசுத்தமான சரிக்குருவி. புல் கூகை - அற்பத்தன்மையுள்ள கோட்டான்; ஓர் பருந்துமாம். சொல் பெருக மருவும் - சொற்கள் மிகுதியாகப் பொருத்திய; அதிகமாகக் கத்துந்தன்மையுள்ள. வெல் அரிய - ஜயிப்பதற்கு அருமையான. காட்டு ஆண் - காட்டுப்பசு. இரு நா - இரண்டு நாக்கு. அதிகம் நலம் - மிக்க நன்மை. ஒல்லையின் - விரை வாக. தலை தாக்கல் - தலையிற்றபடுதல். பற்றல் - பிடித்துக்கொள் ஞுதல். போகேல் - போகாதே. உபசருதி - சமீபத்திற் கேட்கப் படும் சொல். அல்லல் - துண்பம். முதியோர் பரவும் - பெரியோர் துதிக்கப்பெற்ற.

(33)

நர்பொனுளிர் துற்றம்

பேரான கங்காநதிக்கு மதன்மேல்வரும்
 பேணமே தோஷமாகும்
 பெருகிவளர் வெண்மதிக்குள்ளவொர் களங்கமே
 பெரிதான தோஷமாகும்
 சீரார் தபோதனர்க் கொருவர்மேல் வருகின்ற
 சிற்றமே தோஷமாகுஞ்
 தீதின்முடிமன்னவர் விசாரித்திடா தொன் று
 செய்வ தவர்மேற் ரேஞ்சமாம்
 தாராளமா மிகத்தந்துளோர் தாராமை
 தானிரப்போர் தோஷமாஞ்
 சாரமுள நற்கருப் பஞ்சா று கைப்ப தயர்
 தாளஞ்செய் தோஷமாகும்
 ஆராயு மொருநான் மறைக்கு மெட்டாதொளிரு
 மன்னைலே யருஷம மதவே
 ன அுதினமு மனதிலினைத்தா சதுரகிரிவள
 ரறப்பள்ளீசுர தேவனே.

பேர் ஆன - பேர்பெற்ற. பேர் - பிரசித்தி. பேணம் - நுரை.
 பெருகி வளர் - (கலைகளால்) வளர்ந்து ஸ்தைகிற. வெள் மதிக்கு -
 வெண்ணிறமான சங்கிரனுக்கு. உள்ள களங்கம் - எடுவிலுள்ள
 களங்கம். சிர் ஆர் தபோதனர்க்கு - சிறப்புடையரான முனிவர்
 களுக்கு. தபோதனர் - தவத்தையே செல்வமாக விடையவர். சிற்
 றம் - கோபம். தீது இல் - குற்றமில்லாத. முடி மன்னர் - கீர்டாதி

பதிகான அரசர்கள். விசாரித்திடாது - ஆராயாமல். இப்போர்யாக்கர். தாலுக் - நாக்கு. ஆராயும் - (தத்துவப்பொருளை) ஆராய்கின்ற. ஒரு கால் மறைக்கும் - ஒப்பற்ற நான்கு வேதங்களுக்கும். நான்கு வேதங்கள் - இருக்கு, யஜ-ஏசு, சாமம், அதர்வணம் என்பன. எளிரும் - விளங்குகின்ற. அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்.

மேலான போருள்

சுழி சுத்தமாயிருஞ் ததிலும் படைக்கான
தூக மோர்மாணிக்க மாஞ்
குழ்புவிக் கரசனு யதிலே விவேகமுள
துரையு மோர்மாணிக்க மாம்
பழுதற்ற வதிருபவதியுமாய்க் கற்புடைய
பாவை தீயார்மாணிக்க மாம்
பலகலைகள் கற்றறி யடக்கமுள பாவலன்
பார்க்கி லோர்மாணிக்க மாம்
ஒழிவற்ற செல்வனு யதிலே தியாகியா
முசித னேர்மாணிக்க மா
முத்தமகுலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞான
முடைய னேர்மாணிக்க மாம்
அழிவற்ற வேதாகமத்தின்வடிவாய் விளங்
கமலனே யருமை மத்திவ
எனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
ரறப்பள்ளூர் தேவனே.

படைக்கு ஆன தூகம் - சேனைக்குத்தக்க குதிரை; போர்புளி
தற்கு ஏற்ற குதிரையென்க. மாணிக்கம் ஆம் - மாணிக்கம் போற்

சிறந்ததாம். விவேகம் - பகுத்தறிவு. பழுது அற்ற - குற்றமில்லாத. அதி ரூபவதி - மிக்க வடிவமுகுடையவள். கற்பு - பதிவிரதாதரும். பாலை - சித்திரப்பதுமைபோல் அழகிய பெண். கலைகள் - சாள்திரங்கள். பா வலன் - செய்யுள் இபற்றவல்ல வித்துவான். குவிஞன். ஒழுவு அற்ற - நீங்காத. தியாகி - கொடையாளி. உசிதன் - தக்கோன். மெய் ஞானம் - உண்ணமயறிவு. ஆகமம் - சமயநால்.

(35)

கவிஞர் வறுமை

எழுதப் படிக்க வகைதெரியாத மூடனை
யீண்யிலாச் சேட னென்று
மீயதில்லாத கனலோபியைச் சபையதனி
லீண்யிலாக் கர்ண னென்றும்
அழகற்ற வெகுகோராருபத்தை யுடையோனை
யதிவடிவ மார னென்று
மாயுத மெடுக்கவந் தெரியாத பேட்டனை
யாண்மைமிகு விஜய னென்றும்
முழுவதும் பொய்சொல்லி யலைகின்ற வஞ்சகனை
மொழி யரிச்சந்தர னென்றும்
ஆதுலகி லில்வண்ண் சொல்லியே கவிராஜர்
முறையின்றி யேற்ப தென்றே
அழலென வுதித்துவரு விடமுண்ட கண்டனே
யமலனே யருமை மதவே
ஊதுதனமு மன தினினை தநு ஏதுமகிரிவள
ரறப்பள்ளூ தேவனே.

இலை இலா-ஒப்பில்லாத. சேடன் - ஆதிசேடன். கன லோபி-
மிக்க லோபகுணமுடையவன். கோர ரூபம் - விகாரமான உருவம்.
அதி வடிவம் மார்ன் - மிக்கவடிவமுகுடைய மன்மதன். பேழி -
ஆண்மையில்லாதவன். விஜயன் - அருட்சனன். கவி ராஜர் -
செய்யுள் செய்யவல்ல சிறந்த புலவர். முறை இன்றி - கிரமமில்லா
மல். ஏற்பது - இரப்பது. அழல் என - அக்கிளிபோல. உதித்து
வரு - (பாற்கடல்ளனின் ரூ) தோன்றிய.

(36)

கவிதை

தேள்ளாமிரததாரையென மதுரங்கதித்தபைங்
தேன்மடை திறந்த தெனவே
செப்புமுத்தமிழினைடு நாற்கவிதை நாற்பொரு
டெரிந்துரைசெய் திறமை யுடனே
விள்ளாரிய காளியத் தூட்பொரு எலங்காரம்
விரிவிலக்கண விகற்பம்
வேறுமுள தொன்னால் வழக்கு மூலகத்தியல்பு
மிக்க ப்ரபந்த வண்மை
உள்ளவெல்லாயறிந் தலையடங்குங் கடலை
யொத் ததிகசபை கண்டபோ
தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ரசங்கம்
துரைப்பவன் கவிஞருகும்
அள்ளி விடமுண்ட கனிவாயனே ஒயனே
யமலனே யாருமை மதவே
ளானுதினமு மன தினினைதரு சதுரகிரிவள
ரநப்பள்ளீசு தேவனே.

அம்ருத தாரை - அமுதக்தின் கேர் வீழ்ச்சி; தாரை - மழையுமாம். மதுரம் கதித்த - இனிமைமிக்க. பைந்தேன் = பசுமை + தேன்; குளிர்க்க தேன்; இனி, பசுமை - சாரமூம் சிறப்புமாம். செப்பும் - (சிறப்பாகச்) கொல்லப்படுகின்ற. முத்தயிழ் - இயல் இசை நாடகம் என்பன. நாற்கவிதை - ஆசு, மதுரம், சித்திரம், விஸ்தாரம் என்பன. காற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு என்பன. விள் அறிய - வெளியிடுதற்கு முடியாத (சிறப்புடைய). விகற்பம் - வேறுபாடு. தொல் நூல் - பழைய கிரங்தம். உலகத்து இயல்பு - உலகவடிக்கு. மிக்க ப்ரபந்தம் - சிறப்பு மிக்க நூல். வண்மை - வளம். ‘அலை அடங்கும் கடலை ஒத்து’ - அடக்க முடையவழுகி என்க. அதிகசபை - அறிவுடையோர் பலர் கூடிய பெரியசபையில். ஓங்கு அலை - உயர்க்க அலை. கவிஞருள் - செய்யுள் செய்யவல்ல புலவன். கனி வாயன் - கொல்வைப்பழும்போற் சிவங்க வாயையுடையவன். நேயன் - (அடியார்களிடத்து) அன் புடையவன்.

(37)

நந்தார்பி

காண்ரிய பெரியோர்க் டரிசனம் லபிப்பதே
 கண்ணினைகள் செய் புண்ணியங்
 கருணையா யவர்சொன்மொழி கேட்டிடலபிப்பதிரு
 காது செய்திடு புண்ணியம்
 பேணி யவர்புகழையே துதிசெய லபித்திடுதல்
 பேசில் வாய்செய் புண்ணியம்
 பினையாம லவர்தகைமத் தொழுதிடலபிப்பது கை
 பெரிது செய்திடு புண்ணியம்

வினைறிசௌம வைர்பணிவிடை லபிப்பதுதான்
 மேனி செய்திடு புண்ணியாம்
 விழைவொடவர்சொற்படி நடந்திட லபிப்படுத்
 மிக்க பூருவ புண்ணியாம்
 ஆணவமெனுங்களோகளோக் தறிவிளைத்தந்த
 வண்ணலே யருமை மதவே
 எனுதினமு மனதினினதரு சதுரகிரிவள¹
 ரதப்பள்ளூர் தெவனே.

காண் அரிய - கானுதற்கு அருமையான. தரிசனம் - காட்சி.
 லபிப்பது - கிடைப்பது. கண் இனை - இருகண். கருணை ஆய் -
 அருள் பொருஞ்சி. பேணி - விரும்பி. பிழையாமல் - தவருமல்.
 பணிவிடை - தொன்று. மேனி - உடல். வீண் நெறி - பயனில்
 வாத வழி. விழைவோடு - விருப்பத்தோடு. பூருவம் - முன்னைய.
 ஆணவம் - செருக்கு.

(ப8)

மறையோர் சிறப்பு

ஓராறு தொழில்லையுங் கைவிடார் சௌசனிதி
 யொன்று தப்பாது புரிவா
 ருதயாதியிற்சென்று நீர்ப்படிகுவார் கால
 மொருமுன்றிழுக்கு மறவா
 தாராய்ந்து காயத்ரியது ஜபிப்பார் நானு
 மதிதி பூஷகள் பண்ணுவார்
 பாகாதி கருமங்கள் மந்த்ரகிரியாலோப
 மின்றியே செய்து வருவார்

பேராசை கொண்டிடார் வைத்திகநன் மார்க்கடேமே
 பிழையா திருக்கு மறையோர்
 பெய்யெனப்பெய்யுமுகிலவர்மகிணையெவர்களும்
 பேசதற் கரிதரி து காண்
 ஆரார் நெடுஞ்சடில வமலனே யெனையானு
 மண்ணைலை யருமை மதவே
 எனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள
 ராப்பள்ளூர் தேவனே.

மறையோர் - வேதம்வல்ல அந்தணர். ஆறு தொழில் - வேதம் ஒதுதல், வேதம் ஒதுவித்தல், யாகம்செய்தல், யாகம் செய்வித்தல், ஈதல், ஏற்றல். சௌச விதி - பரிசுத்தமான ஆசாரமுறைகள். உதய ஆதி - வைகறை, விடியற்காலம். காலம் ஒருமூன்று - காலை, மத்தியாண்ணம், ஸாயங்காலம். காயத்ரி - ஓர் மந்திரம். அதிதி பூசை - விருந்தினரைப் பேணி உபசரித்தல். மந்திர கிரியா லோ பம் - மந்திரமுரைத்தலிலும், மற்றைச் செய்தொழில்முறையிலும் குறை. வைதிகம் ஈல் மார்க்கம்-வேதம்உரைப்பதற்கு ஏற்ற சிறந்த வழி. முகில் - மேகம். “வேத மோதிய வேதியர்க்கு ஓர்மழை” என்பது காண்க. ஆர் ஆர் - ஆத்திமலர்மாலை பொருந்திய [குடிய]. நெடு சடிலம் - நீண்ட சடை. சிவபிரான் ஓர் காலத்துத் தவங்கை உலகத்தவர்க்குத் தெரிவித்தற்குத் தாமே தவஞ்செய்தபோது சடைமுடியையுடையராயினர்.

(39)

அரசர் சிறப்பு

மஹாதீ முறைமையும் பராசர் கொண்டாட
 வரு மதிக ரணவீரமும்

வாள்ளிஜயமொடு சரசசாதன விசேஷமும்
 வாசி மதகரி யேற்றமும்
 கனமா மஹமச்சாரம் பலமான துரக்கமுங்
 கைகண்ட போர்ப் படைஞருங்
 கஜ ரத பதாதியுந் துரக ப்ரவாகமுங்
 கால ஓதசங்க ளாவையும்
 இனிதா யறிந்த தானுபதிகளாடு சமரக்
 கிளையாத தள கர்த்தரு
 மென் நும்வற்றுத தன தானிய சமுத்திரமு
 மேற்றமுள குடி வர்க்கமும்
 அனைவோருமெச்ச விங்கிலையெலா முடையுபே
 ராசரா மருமை மதவே
 எனுதனமு மதினினதரு சதுரகிரிவள¹
 ரஹப்பள்ளீசுர தேவனே.

பர ராசர் - வேற்றரசர், பகையரசர். ரணம் - போர். வாள் விஜயம் - வாட்போரில் விசேஷமான வெற்றி. சரச சாதன விசேஷம்-(பகையரசர்களை வசப்படுத்துதற்கும் அடக்குதற்கும் அராசர்க்கு வேண்டிய) இனிய உபாயங்களாகிய சாம தான பேத தண்டமென் ஒனும் கால்வகைச்சாதனங்களை முறைப்படி செய்யுந் திறம். வாசி - குதிரை. மத கரி - மத யானை. ஏற்றம் - ஏறுதல், ஆரோஹணம். அமைச்சர் - மங்கிரிகள். தூர்க்கம்-கோட்டை, மலைமேற்கோட்டை. கைகண்ட - தேறினா, சிறந்த. படைஞர் - சேஞ்வீர். பதாதி - காலாள். துரக ப்ரவாகம் - குதிரை வெள்ளம். தானுபதிகள் - தூதர். சமர் - யுத்தம். தளகர்த்தர் - படைத்தலைவர். (40)

வைசியர் சிறப்பு

நீள்கடல் கடந்திடுவர் மலையாளமும் போவர்
 நெடி து தூரங் திரிந்து
 நினைவு தடுமாறுர்கள் சலியார்கள் பொருடேடி
 நீலிலத் தரசு புரியும்
 வானுழவாத் தமது கைவசஞ் செய்வர்கள்
 வருமிடம் வராத விடமும்
 மனதைபு மறிந்துதவி யொன்றுநா ரூயிட
 வளர்ப்பர் வரு துலைதுலைக்கரும்
 ஆள்விடுவர்மலைவுகுறைவது விசாரித்திடுவ
 ரளவில் பற்பல சரக்கு
 மணமவுறக் கொள்ளர் விற்பார் கணக்கதில்லைவ
 மறவிடார் செலவு வரிலோ
 ஆளியொத்தே மலையினளவுங் கொடுத்திடுவ
 ரநுள்வைசிய ரநுமை மதவே
 எனுதினமு மனதினினைதார் சதுராகிழிவள
 ரறப்பள்ளீகர தேவனே.

மலையாளம் - மலைப்பிரதோம்; மலையாள மென்னுங் தேயமு
 மாம். வாள் உழவர் - வாட்படைகள்ளடி போராகிய உழவைச்
 செய்பவர்; அரசர். உதவி - கொடுத்து. ஒன்று நூறுயிட வளர்ப்பர்-
 (தமது செல்வம்) ஒன்று நூறுகும்படி பெருக்குவார்கள். துலை
 துலைக்கும் - நெடுங்குரத்துக்கும். மலிவு - சரக்கின் மிகுதி; நயம்.
 அமைவுற - தகுதியாக, திட்டமாக. அணு - மிகச்சிறியது. அற -

ஒழிய. ஆனி - சிங்கம், சிங்கத்திலும் வலிய ஓர் விவங்கு; பலபாக் கிரம நைரியங்களையடையது.

(41)

வேளாளர் சிறப்பு

யசனுகி கருமழுங் தப்பாமல் வேதிய
சியற்றி நல்லேர் பெறுவதும்
இராச்யபாரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்
டெண்று நல்லேர் பெறுவதும்
வசனுகி தப்பாது தனகானியங் தேடி.
வசியர் நல்லேர் பெறுவதும்
மற்றுமுள பேரெலா மிடியென்றிடா தகிக
வளமைப்பற் றேர் பெறுவதும்
திசைதோறுமுள்ள பல தேவாவயம் டுங்க
செய்ய நல்லேர் பெறுவதுஞ்
சீர்கொண்ட பைங்குவண் மாலீஸ்டீன வேளாளர்
செய்யு மேழிப் பெருமைகாண
அஞ்சயாது வெள்ளிமல்தனின் மேவி வாழ்கின்ற
வண்ணலே யாந்தை மதவே
ஊனுதினாமு மனசினினைத் து சதுரக்கிரிவன
உறப்பாரீசு தேவனே.

யசனம் - யாகம். கருமம் - தொழில். வேதியர் - வேதம்வள்ள
அந்தணர். இயற்றி - செய்து. ஏர் - அடிகு. முடி - கிர்டம். என்
தும் - எக்காலத் தும். வசன ஆதி - வசலூதி - சொல் முதலியன.
வசியர் - வைசியர். மிடி - தரித்திரம். வளமை - ஒசுவரியம். சீர-

சிறப்பு, பசுமை + குவளை = பைங்குவளை. பைங்குவளை மாலை புளை - பசுமையாகிய குவளைமலர்மாலையைத் தரித்துள்ளன. வேளாளர்க்குக் குவளைமலர்மாலை உரியதாகக் கூறட்டபடும். மேழி-கலட்பை; கலப்பையின் கைப்பிடி. வெள்ளிமலை யென்பது - கைலாசதிரி. மேலி - பொருந்தி.

(42)

தாழுதிபதி மந்திரி சேனுதிபதிகளி னியல்பு

தண்ணரசன் வலிமையும் பராச ரெண்ணமுன்
 சால ஓமல்வரு கருமழுந்
 தான றிந் ததிபுத்தி யுத்தி யுண்டாயினேன்
 ருதுதிபதி யாகுவான்
 மண்ணவர் மனத்தையுங் காலடேசத்தையும்
 வாழுக்குடி படைத் திறமையும்
 மந்திராலோசனையு மெல்லா மறிந்தவன்
 வளமான மதி மந்திரி
 துன்னிய படைக்குணங் கரிபரிபரிக்கூடியே
 சூழ்பகைவர் புரி சூழ்சியுங்
 தோலாத வெற்றியுங் திடமான சித்தியுள்
 சூரை சேனுதிபன்
 அன்னையினுநல்ல மலைமங்கை பங்காளனே
 யனகனே யருமை மதவே
 எனுதினமு மனதின்னைதரு சதுரகிரிவள
 ரறப்பள்ளீசுர ஒதவனே.

பர ராசர் ~ வேற்றரசர், பகையரசர். சால - மிகவும். கருமம்-காரியம், தொழில். அதி புத்தி - மீக்க அறிவு. தாழுதிபதி - ஓர்

அரசனுக்குப் பிரதிச்சியாக மற்றேருாரசனுட்டிற் போய்ருந்து இராசகாரியர் முடிப்பவன்; இஷ தாத்தினாடுங் குறிக்கும். வாழ் குடி - வாழ்கின்ற பிரஜைகள். பண - கைளியம். மந்திராலோ சனை - இராஜாங்ககாரிபத்தை இராசிபமாக ஆலோசித்தல். வளம் ஆன் - சிறப்புள்ள. மதி - புத்தி. துண்ணிய பணம் குணம் - பொருங்திய சேனைகளின் தன்மை. கரி - யானை. பரி - குதிரை. சூழ் பகைவர் புரி சூழ்சி - சூழ்ச் சூர்யா சத்துருக்கள் செய்யும் ஆலோசனை; சூழ்சி - தந்திரம், உபாயம் என்னினுமாம். திடம் ஆன சித்தி - பலமான காரியசித்தி; சித்தி - சிறநவேற்றல். மலை மங்கை - பார்வதியை, பங்கு ஆனன் - (திருமேனியில்) இடப் பாகத்தில் உடைய சிவபிரான்.

(43)

கோபத்தின் கோடுமை

கோபமே பாவங்களுக்கெலாக் தாய்தந்தை

கோபமே குடி கெடுக்குங்

கோபமே யொன்றையுங் கூடிவர வொட்டாது

கோபமே துயர் கொடுக்கும்

கோபமே பொல்லாது கோபமே சிர்க்கேடு

கோபமே யற வறக்குங்

கோபமே பழிசெயுங் கோபமே பகையாளி

கோபமே கருணை போக்கும்

கோபமே யீனமாங் கோபமே யெவரையுங்

கூடாம லொருவ ஞக்குங்

கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீநரசு

குழியினிற் ரள்ளியிமூல்

ஆபத்தெலாந்தவிர்த் தென்னோயாட்கொண்டருஞ்
மன்னைலே யருமை மதவே
எனுதினமு மனதினினதரு சதுரகிரிவள்
ரறப்பள்ளிச் சுற்றுக்கம் தேவனே.

துயர் - துக்கம். சீர் - சிறப்பு. கருணை - தயை. ஈனங் -
இழிவு. மறலி - யமன்.
(44)

பல் துறை

தூம்புரி தவத்தையுங் கொடையையும் புகழுவோர்
தங்களுக் கவை தழைவரு
சற்றுமறிவில்லாம வந்தணரை நின்தனைசெய்
தயவிலோ ராடுள் பெருகார்
மேம்படு நறுங்கல்வை மாலை தயிர் பாலுறையு
வீடு நற்செந்தெர விவைகள்
வேவெருநுவர் தந்திடினு மநுமொழி யறிந்தபேர்
வில்கொடுத்தே கொள்ளுவார்
தேன்களிகிழுங்குளிறகிலை யிவை யளைத்தையுங்
தீண்டரிய நீச ரெனினுஞ்
சீர்பெற வளிப்பப்பேர விகழுது கைக்கொள்வார்
சிலமுடையோ ரென்பரால்
ஆங்கொடியுயர்த்த வுமைநேசனே யீசனே
யண்ணைலே யருமை மதவே
எனுதினமு மனதினினதரு சதுரகிரிவள்
ரறப்பள்ளிச் சுற்றுக்கம் தேவனே.

அலவ - தலமும், கொடையும். கழுவு ஸ்.ரூ - செழிப்படையா; ஓங்கா. நறு கலவை - பரிமளமுள்ள கலவைச்சங்தனம். உ.கையும் - வசித்தத்துக் குரிய. மநு மொழி - மனுதர்மசாஸ்திரத்திற் கூறப்பட்ட முறை. தீண்டு அரிய - தீண்டக்கூடாத. நீசர் - தாழ்ந்தவர். சீலம் - ஒழுக்கம். ஆன் கொடி - வருஷபக்கொடி. (45)

பகைகோாத் தகாதவீ

மன்னவ ரமைச்சர் தூர்ச்சனர் கோளர் தூதரோடு

மாருக மர்ம முடையோர்

வலிலர் கருணீகர் மிகுபாகஞ்செய் தன்னமிடு

முடையர் மந்திர வாதியர்

சொன்னமுடையோர் புலை யாபதேசமதுசெய்வோர்

குழ் வயித்தியர் கவிதைகள்

சொற்றிடும்புலவ ரிலர் பதினைந்.து பேரோடுஞ்

சொப்பனந்தனி லாகிலும்

நன்னெறி யறிந்தபேர் பகைசெய்திடார்களின்

நானிலத் தென்பர் கண்டாய்

நாரியோர்பாகனே வேதாகமம் பரவு

நம்பனே யன்பர் நிதியே

அன்னழூர் பிரமனுங் கண்ணனுங் கானுத

வண்ணலே யருமை மதவே

ளனுதினமு மனதினினைதரு சதுரகிரிவள

ரறப்பவீசர தேவனே.

அமைச்சர் - மஞ்சிரிகன். தூர்ச்சனர் - துஷ்டர். கோளர் - கோள்சொல்லும் கொடியவர். மாருத மர்மம் - நீங்காத கபடம்.

வலிவர் - பலமுடையவர். கருணீகர் - கணக்கர். பாகம் - சமையல். மடையர் - சமையற்காரர். சொன்னாம் - பொன். புலையர் - நீசர். உபதேசமது செய்வோர் - குருக்கள். சூழ் - ஆலோசனைத்திற மூளை. கவிதைகள் - செய்யுள்கள். சொற்றிடும் - சொல்லும். கல் செறி - நல்லவழி; சன்மார்க்கம். நானிலம் - பூமி. நாரி ஓர் பாகன் - உமாதேவியை இடப்பாதத்திலுடையவன். நாரி - பெண். வேத ஆகமம் - வேதங்களும் ஆகமங்களும். பரவு - துதிக்கப்பெற்ற. நம்பன் - (ஆடியவர்களால்) நம்பிச் சரணமடையப்படும் சிவபிரான். அன்னாம் ஊர் பிரமன் - அன்னப்பறவையை வாகனமாகக்கொண்டு நடத்துகிற பிரமதேவன். சிவபிரான் ஓர் காலத்திற் பிரமனுலும் திருமாலாலுங் காணமுடியாத சோதிருபங் கொண்டாரென்பது, புராணவரலாறு.

(46)

இதாகிதஞ்செய்து பயன் கொள்வர்

கூவலசேர் கரும்பை வெண்பாலைப் பருத்தியைச்

சொல்லுநன்னெல்லை யெள்ளோத்

தூயதெங்கிண்கனியை யென்னுத துட்டரைத்

தொண்டரைத் தொழு தொழும்பை

நவைதீருமாறு கண்டித்தே பயன்கொள்வர்

நற்றமிழ்க் கவிவாணரை

நலமிக்க செழுமலைரை யோனிய மெனத்தக்க

நயமூள்ள நாரியர்த்தமைப்

புவிமீதி ஒபகார நெஞ்சஸரச் சிறுவரைப்

போர்வீரரைத் தூயரைப்

பேரதவும் பரிவோ டிதஞ்செய்து மிகுபயன்

புகழ்பெறக் கொள்வர் கண்டாய்

அவமதிக்கிர்ஸ் தென்னோயாட்கொண்ட வள்ளலே
 • யான்ஹாசீல யருஷம மத்தேவ
 எ தூகின்மு மனகினிலைதார் சமாக்கிலான
 ரதப்பள்கர தேவனே.

சுலை - இனிய ஏருசி. சொல்லும் நல் செல்லை - சிறப்பித்துச் சொல்லப்படும் கல்ல செல்லையும். தூய - பரிசுத்தமான. எண்ணாது - மதிக்காத. தொண்டர் - அடியவர். தொழுத் தொழும்பு - வணங்கித் தொழில்செய்தற்கு உரிய குந்தேல்லானர்; குந்தேல்லான்கேய்வோர். நலை தீரும் அறு - கூர்தும் நிஞ்கும்படி. நல் தமிழ் சவி வாணர் - சிறந்த தமிழ்ப்பாட்செய்னவாழும் புலவர்கள். ஒவியம் - சித்திரப் பதுமை. நயம் - இனிமூலக்குணம், அடிகு. நாரியர் - மகனர். தூயர் - பரிசுத்தமான பெரியோர். போசவும் - மிசவும். பரியோலி - ஆன்போடி. இதம் - கங்கமை. அவமதி - அவமதிக்கப்படும் தூர்க்குணம்; தூர்ப்புத்தியுமாம். ஆன் சொன்ட - அடிநைகொண்ட. வள்ளல் - ஈகைக்குணமுடையவன். கரும்பு முதலியவற்றைக் கண்டித்துர், கலிவாணார் முதலியோர்க்கு இதன்செய்தும் அறிவுடையோர் பயன்கொள்ளர் என்பது, கருத்து.

(47)

இல்லறம்

துந்தை தாய் சற்குருவை யிட்டதெய்வங்களைச்
 சன்மார்க்கமுள மனைவியைத்
 தவருத சுற்றத்தை யேவாத மக்களைத்
 தனைநம்பி வருவோர்களைச்

சிங்கச மகிழ்வெய்தலே பினினினடசெய்வோர்களோத்
 தென் புலத்தோர் வறிஞ்சைத்
 திதிலா வதிதியைப் பரிவடைய துணைவரைத்
 தேனுவைப் பூசர்த்தமைச்
 சந்ததஞ் செய்கடனை யென்று மிலையிழையாது
 தான் புரிந்திட வில்லறஞ்
 சாருநல் முடையாங் தூறவறத்தோரு பிலர்
 தம்முடன் சரியாயிடார்
 அந்தரி யுரிர்க்கொங் தாய்தலி னு நல்லவட்
 கன்பனே யருமை மதவே
 வாலுதினமு மனதினீனைதரு சதுரங்கிளன
 ரந்பபள்ளீகர தேவனே.

தவறுத - பின்துசெய்யாத. சுற்றம் - உறவினர். ஏவாத மக்கள் - 'இதுசெய்' என்று வெப்படாமலேயே குறிப்பறிந்துதோழில் செய்யும் புத்திசால்களான பிள்ளைகள்; 'ஏவாமக்கன் மூலாமருந்து' என்பது, பெரியோர் அமுதவாக்கு. சிங்கத மகிழ்வு எய்த - மனம் சந்தோஷமடைய. பணிவிடை - ஊழியம். தென்புலத்தோர் - பித்ருதேவதைகள். வறிஞர் - ஏழைகள். தீது இலா அதிகி - குந்ற மில்லாத விருந்தினன். துணைவர் - நன்பர், சட்காதரர். தேனு - பச. பூசர் - பிராமணர். சந்ததம் செய் கடன் - எப்பொழுதும் செய்யவேண்டிய கடமை. பிழையாது - தவறுமல். புரிந்திடல் - செய்தல். சாரும் நலம் - பொருந்திய நன்மை, சிறப்பு. அந்தரி - உமாதேவி.

1) கழ் சி டி.

பருகாதவமு தொருவர் பண்ணுத பூஷணம்
பாரின் மறையாத நிதியம்
பரித்திகண் டலராத நிலவுகண் டுலராத
பண்புடைய பங்கேகருகம்
கருகாதபுயல் கலைகளாருகாததிங்கள் வெங்
கானிலுறையாத சீயங்
கருதரிய விக்குண மனீச்து முண்டானபேர்
காசினியி வருமை யாகும்
தெரியவுரைசெய்யின் மொழிகீர்த்தி வருகல்வியோடு
சீரிதப மீதை வதனந்
திடமானவீர மினையென் றறிகுவார்களிச்
செகமெலாங் கொண்டாடலே
அருள்கற்பதருவவன்ன வோங்கிடுந் தானதுரை
யாகு மெமதருமைமதலே
ஊதினமு மனதினினைதரு சதுரகிரிவள
ரநப்பள்ளு தேவனே.

பருகாத - உண்ணுத. பாரில் - பூமியில். நிதியம் - பொருட் குவியல். பரிதி கண்டு அவராத - குரியனைக்கண்டு மலராத. நிலவு கண்டு உலராத - சந்திரிகையைக்கண்டு வாடாத. பண்பு - குணம். பங்கேருகம் - தாமரை. கருகாத புயல் - கறுக்காத மேகம். கலை கள் அருகாத திங்கள் - கலைகள் குறையாத ஸந்திரன். வெம் கானில் - கொடிய காட்டில். உறையாத - வசிக்காத. சீயம் - சிங்கம்.

கருது அரிய - நினைத்தற்கு அருமையான. காசினி - பூரி. தெரிய உரை செய் இன் மொழி - கள்ளங்கபடமீன்றி தெளிவாகத் தெரியும்படி பேசும் இனிய சொல். சிர் இதயம் - சிறந்த வங்குதயம். வதனம் - முகம். செந்து - உலகத்திலுள்ளவர். அருள் கற்ப தரு - (வேண்டியவற்றைப் பல்லாம்) அளிக்கின்ற கற்பக விழுடசெம். ஒங்கிடும் - உயர்ந்த. தானம் துரை - டெடுக்குமியல்புள்ள பிரபு. பருதாத அமுது - இனியமொடுபி, ஒருவர் பண்ணுத டுதினம் - கீர்த்தி, பாரில் மறையாத திதியம் - கல்வி, பரிதி கண்டு அலராத நிலவு கண்டு உலராத பண்புடைய பங்கீகரும் - சீரதயம், கருகாத புயல் - ஈகை, கலைன் அருநாத திங்கள் - வதனம், கானில் உறையாத சீயம் - வீரம் என முறையே காண்க.

(49)

திநுமா வாதாம்

சோமுகாசுரனை முன்வதைக் தமரர் துபர்கெடர்
 சுருதி தந்தஹு மஸ்சமாஞ்
 சுர்தயக் கழுதிந்த தாமையாம் பாய்போற்
 சுருட்டி மாங்ல மெடுத்தே
 போமிரனியாக்கதைனை யுயிருண்ட தேனமாம்
 பொல்லாத கனக னுபிஹைப்
 போக்கியது காசிங்க மூலகனாங் தோங்கியது
 புளித வாமன மூர்த்தியாம்
 ஏழு மிராவணைனை வென்றவ னிராகவ
 னிரவிக்குலம் வே ரறுத்தே
 னேர்பரசி ராமன் வருகண்ணனை பலராம
 னிப்புவி பயந் தவிர்த்தோர்

ஆமினிய கற்கி யினிமேல்வருவ திலைபத்து
மரிவடிவ மருமை மதவே
எனதினமு மனதினினதரு சதுரகிரிவள
ரறப்பள்கர தேவனே.

அமர் - துயர் - தேவர்களது துக்கம். சுருதி - யேதம். மச்சம்-
மத்ஸ்யாவதாரம். சுரதமங்கு - தேவர்களுக்கு. ஆமை - கூர்மாவ
தாரம். மா நிலம் - பெரியதுறி. ஏனம் - பள்ளி; வராஹாவதாரம்.
கனகன் - இரண்ணியாகூரன். நரசிங்கம் - நரசிங்காவதாரம். ஒங்கிலது
உயர்க்கு வளர்க்கத்து. புனிதம் - பரிசுத்தம். வாமனமூர்த்தி-
குள்ளமான திருவருவமுடையவன்; வாமஞாவதாரம். ஏழு றும் -
செருக்கும் களிப்புங்கொண்டிருக்க. இராகவன் - இராமாவதாரம்;
இரவிகுலம் - குரியகுலம். ஓர் - அழகு. பரசுராமன் - கோடாலிப்
படையையுடைய இராமன்; பரசுராமாவதாரம். புலி - பூமி. கற்கி -
கற்கியவதாரம். அரி வடிவம் - திருமாலின் அவதாரங்கள். (50)

சி வழி த் தி

பிறைகுடி யுயைகோசன் விடையூர்தி ஈடமிடும்
பெரிய னுயர்வதுவை வடிவன்
பிச்சாடனன் காமதகனன் மறலியைவென்ற
பெம்மான் புமந்தகித்தோன்
மறமலி சலந்தரைன மாய்த்தவன் பிரமன்முடி.
வெளவினேன் வீரேசரன்
மருவநரசிங்கத்தை வென்றவர ஆமைபாகன்
வனசரன் கங்களேன

விற்குமெடு சண்டேச ரக்ஷகன் கடுமாந்தி
 மிக்கசக்கர முதலினேன்
 விநாயகற் கருள்செய்தோன் குகஜுமையுடன்கூடி
 மிலிரேகபாதன் சுகன்
 அறிவரிய தகவிஞரூர்த்தியொ டிலிங்கமா
 மையனே பருமை மதலே
 எனுதினமு மனதினீனதரு சதுரகிரிவள¹
 ராப்பள்ளிச் சதகனே.

பிறை ரூடி - பிறைச்சங்கிரை முடிபில் அணிந்தவன். விடை
 ஊர்தி - இடபவாகனமுடையவன். நடம் இடும் - நர்த்தனங்செய்
 யும். வதுவை வடிவன் - மனக்கோலமுடையவன். பிக்காடன் -
 பிச்சைசுகாகச் சஞ்சரித்தவன். ஏம் தகனன் - மனமதனை யெரித்
 தவன். மறவியை வென்ற பெம்மான் - யமனைச் சயித்த பெருமான்.
 புரம் தகித்தோன் - முப்புரங்களை பெரித்தவர். மறம் மலி -
 அதர்மலும் வீரமும் மிகுந்த. மருவு - (வலிமை) போருந்திய. வன
 சரன் - வேடக்கோலங் தரித்தவன். கங்காளன் - கங்காளத்தைத்
 தரித்தவன்; கங்காளம் - தகைகழிந்த உடல்முழுவெலும்பு. விறல்
 மேவு - வெற்றிபொருந்திய; இனி, விறல் - பெருமையுமாம். கடு
 மாந்தி - விட்டமுண்டவன். குகன் - சுப்பிரமணியக்கடவுள். மினிர்-
 விளங்குகின்ற. ஏகபாதன் என்பது, சிவபிரானுக்கு ஓர் பெயர்.
 சுகன் - இன்பவுருவமாயிருப்பவன்.

(51)



